

குழந்தையிலிருந்து வயோதிப்பவரை
செய்த சமியாவால் இறப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களில் 92 பேர் 'செப்டிசீமியா' நோயினால் மரணமடைந்துள்ளதாக யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் உத்தியோகபூர் வமாக தெரிவித்துள்ளன. இச் செப்டிசீமியா நோயானது 4 மாதக் குழந்தையிலிருந்து 84 வயது வயோதிப்பு வரையில் இம் மூன்று மாதத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்த வர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஜந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



கவுத்திவீ

தாயகத்தின் உண்மை நிகழ்வுகளை தாங்கிவரும் பத்திரிகை 27-05-1994

யுத்த குழலுக்கு மத்தியிலும் சிறப்புன் தேசநிர்மாணப் பணிகள்

யாழ் கூடாநாட்டைச் சுற்றி வேலை, சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் ஆளணிகளைக் குவிப் பதிலும் ஆயுதக் கிடங்குகளை நிறைப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, வேவு விமானங்களை தாழ்ப்பறக் கூடுதலாக வைத்து வேலை பாத்திரம் பணிகளையும் சிறீலங்காப் படையினர் ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்புகள், சனத்தூர்த்தி கூடிய திடங்கள் மீது ஏற்கிணைத் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு யுத்த துழல் ஒன்றுக்கான அறிகுறிகள் பலம் அடித்துவந்தபோதிலும், தமிழ்முத்தில்

கிழக்கிலங்கையில் 42 வீதக் காணிகள் அபகரிப்பு சிங்களவர் குடியேற்றம் 50 வீதமாக அதிகரிப்பு

■ வட - கிழக்கு பிரபுக்கு முஸலீம் பிரமுகர் கண்டனம்

"**குதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த சிங்கள் அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றத் தாலும் ஆட்சியாளர்களின் அனுசரணையோடு நடைபெற்ற களைக் குடியேற்றத்தாலும் கிழக்கிலங்கையில் 1921ம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த சிங்களவர் 1981 இல் 24 சதவீதமாக ஏற்க குறைய 2,50,000க்கும் அதிக மான் எண்ணிக்கையில் அதிக ரித்தனர். 1981 ஆம் ஆண்டின் குடிசன் மதிப்பிட்டின் பின்னர்**

அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 40,000 சிங்களவர் புதிதாக குடியேறியிருப்பதாக கூறப்படுவதையும் ஏற்றுக்கொண்டால், கிழக்கு மாகாணத்தின் இனவிசிதாசாரம் சிங்களவர் 50%, தமிழ் 30%, முஸலீம் 20% என மாற்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன."

இவ்வாறு கிழக்கு மாகாண முஸலீம் பிரமுகரான எம். ஐ. எம். முகியதீன், 'கிழக்கு மாகாணத்தைக் கையீடு கொண்டு வருகிறேன்'

வெள்ளைமாளிகை முன்

இந்தியப்பிரதமர் - அமெரிக்க ஐனாதிபதி சந்திப்பின்போது தமிழர் ஆர்ப்பாட்டம்

இந்திய மத்திய அரசு தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை, ஜெனிவா அகதிகள் சாசனத்துக்கு முரணான வகையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்புவதற்கு ஆட்சேபனை தெரிவித்து உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குமுள்ள அமெரிக்கக் கிளையும், கண்டிய தமிழர் சம்மேளங்களின் கூட்டுப் பேரவையும் அமெரிக்க ஜெனிவா அதிபதி யின் உத்தியோகபூர்வ வாசஸ் தலமான வெள்ளை மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தின.

வைகாசி 19ம் திகதி இந்தியப்

பிரதமர் நாசிம்மராவும், அமெரிக்க ஐனாதிபதி பில் கிஸிங்டுமும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, இவ்வார்ப்பாட்டம் தமிழர்களால் வெள்ளை மாளிகை முன்பாக நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தியாவே, அமைதிக்கு சந்தர்ப்பம் கொடு" என்ற தலைப்பில் ஒரு மகஜூர் ஒன்றையும் இந்திக்கில் கையிலித்தனர். (இம் மகஜூர் இப்பதிர்கையின் வேற்றாரு பக்கத்தில் பிரச்சினை என்று தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்

தில் இருந்து இடம்பெயர்ந்தவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு வலிகாமத்தில் குடியிருப்பு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன்காக்கும் அமைப்பின் பொதுச் செயலாளர்

கணேசலிங்கத்தால் இக்குடியிருப்பு என்பதைக்கூட்டுப்பட்டுள்ளது. அத்துடன் இக்குடியிருப்பில் இரண்டு அறிவாலயங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும், உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஜக்கமளிக்கும் முகமாக வேளாண்மை மன்னர்களுக்கான விருது வழங்கும் தொடர்ச்சி 15ம் பக்கம்

ஐரோப்பிய பாரானுமன்ற தீர்மான முன்னறிவிப்பு தமிழ் அகதிகள் திருப்பியனுப்பக்கூடிய அபாயம்

■ இல்லாத அமைப்பின் கூட்டுக் கட்டிய கதைகளின் விளைவு

■ ஐரோப்பிய முன்னாள் பாரானுமன்ற உறுப்பினர் கண்டனம்

1988 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பாரானுமன்றம் சீபல்ட் (SEEFIELD) அறிக்கையை 'சிறீலங்காவின் நிலைமைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த அறிக்கையின் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இதை அடிப்படையாக வகையில் வைத்தே ஐரோப்பாவில் தமிழ் அகதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் மரபு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சீபல்ட் அறிக்கையை தொடர்ச்சி 12ம் பக்கம்

மாற்றியமைக்கக் கூடிய வகையில், ஐஷாஸ்கவரோன்ஸ்கி (Jas Cawsonsk) அறிக்கையில் 'சிறீலங்காவின் நிலைமைகள்' பற்றி புதிய தீர்மான முன்னறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

சீபல்ட் அறிக்கையில் காணப்படும் தொடர்ச்சி 15ம் பக்கம்



தமிழ் மேன் முறையிட்டு நீதிமன்ற திறப்புவிழாவில்

நீண்ட கால யுத்தத்தையும் இனதுமிப்பையும் அனுமதிக்க முடியாது

- ஜோல்ட் கொவ்யன் தொற்கட்சி முன்னாள் வெளிவிகார நிமுல் பேச்சாளர்

"சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்களுக்கு எதிரான நீண்டகால யுத்தத்தையும், இனதுமிப்பையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதை உள்ளாட்டுப் பிரச்சினை என்று தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்

பாட்டில் உள்ள அரசுதோக்கிய தொகையை அதிகரித்து போன்றவற்றை அனுமதிப்போது, இந்திலையில் பேச்சுவார்த்தை முலம் அசியல் தீர்வு ஒன்றுக்கு சிறீலங்கா முயல் வடை நல்லது. அதை விடுத்து குண்டுவீச்சு, இராணுவத் தாக்குதல்கள், சுற்றுவர்கள் கூறுகின்றன.

தொடர்ச்சி 15ம் பக்கம்

புலிகளின் தாகம் தமிழ்மூத் தாயகம்

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்



சீர்வங்காவில் அரசியல் நெருக்கடி

இலங்கைத் தீவில் 17 வருடங்களாக மக்களிடை அமைதியின்மை ஏற்படவும், யுத்த விளைவுகளால் சீரழிவுகள் ஏற்படவும் காரணமாக இருந்துவரும் சிறீலங்காவின் ஆளும் கட்சியான ஐ. தே. கட்சியின் முடிவின் ஆரம்பங்கள் தொடங்கிவிட்டன என்பதை சிறீலங்காவின் அரசியல்போக்குகள் தெளிவாக்கி வருகின்றன. பெளத்த சிங்கள பேரினவாதத்தை வளர்ப்பதன்மூலம் தனது உறுதியற்ற ஆட்சியைத் தொடர்லாம் என எண்ணிய சிறீலங்காவின் ஜனாதிபதி விஜேதநங்கா, "இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை என்பதே இல்லை. பயங்கரவாதமே காணப்படுகிறது" என்ற தனது கருத்துப் பெட்டகத்தைத் திறந்துவைத்தார். முற்றிலும் வெறுக்கத்துக்க விதத்தில் இனவாதத்தையே தனது அரசியல் ஆக்கினார். ஆயினும் தென்மாகாணசபைத் தேர்தலில் அவரது போக்குக்கு கிடைத்த மரண அடி, யுத்த பீதி சிங்கள மக்களையும் எவ்வாறு ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியது. இதனைத் திசை திருப்புவதற்குப் போர் வெறி ஒன்றை முட்டிவிடலாம் எனும் எண்ணத்தோடு குடாநாடு மீது பாரிய தாக்குதல் ஒன்றுக்குத் தனது பாதுகாப்புப் படைகளை ஆயத் தமாக்கிக் கொண்டிருக்கும் விஜேதநங்காவிற்கு "பிரேமதாசா"-வின் ஆதரவாளர்களிடை எழுந்த எதிர்ப்பு பெரும் சவாலாக மாறிவருகிறது.

பிரேமதாசாவின் சிலை திறப்பு விழாவிற்கு வராத பிரேமதா சாவின் குடும்பத்தினர் அதற்கு செலவு செய்யப்பட்ட இரண்டரைக் கோடி ரூபாவும் ஏழை மக்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம், விஜேதங்கா பிரேமதாசாவை வைத்து அரசியல் ஆதாயம் தேட அறியாயமாகச் செலவழிக்கப்பட்ட பணம் இது என்றும் கூறிவிட்டனர். இதனால் பிரேமதாசாவின் ஆதர வாளர்களை ஒழித்துக் கட்டும் பணியில் இறங்கினார் விஜேதங்கா. சிற்சேனைக்கேர முதல் லேக் கவுஸ் இயக்குனர் வரை பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் களை எடுக்கப்பட்டனர்.

இங்குதான் பிரச்சினை புதுவடிவம் பெற்றது. பிரேமதாசா வின் சண்டியன் ஆதரவாளர்களை என்ன செய்வது எனத் தவித்த விஜேதங்கா பொலிஸ் படையைக் கொண்டு மடக்க முனைந்தார். ஆனால் சொத்தி உபாலி எனும் உபாலி ரஞ்சித் கைதானதும், ஜக்கிய தேசியக் கட்சியில் 47 பேரைக் கொலை செய்த ஒருவரும் உள்ளார் என்ற உண்மை முதல், பல ஜக்கிய தேசியக் கட்சியின் பயங்கரவாத லீலகளை வெளியே சொல்லி வருகிறார்.

அதேவேளை சிறிசேன்கூரே சொத்து உபாலியை நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவே நியமித்தார் எனப் பகிரங்கப்படுத்தி, சொத்து உபாலியை பிரேமதாசா உருவாக்கியவர் எனக் கூறினிற்கிறார்.

இதனால் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் எத்து கைய பயங்கரவாதிகளாகத் திகழ்ந்து தங்கள் பதவிகளைக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்ற உண்மை வெளியாகிவருகின்றது.

இது ஒருபுறம் இருக்க, பிரேமதாசா ஆதரவாளர்களைக் கண்டியடுக்கும் விஜேதாங்கா மக்களிடம் வாக்குப் பிச்சை எடுப்பதற்குப் பிரேமதாசாவின் கொள்கைகளையே கையில் தூக்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளார். 1800 கோடி ரூபாவைச் செலவழித்து சம்பள உயர்வு, வரிகள் குறைப்பு, விலைகள் குறைப்பு என ஒரு குட்டி 'பட்ஜெட்'டையே மே தினத்தன்று சிறீலங்கா ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார். இதனால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை அதிருப்பி அடைந்திருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆயினும் பிரேமதாசாவின் ஆதரவாளர்களினால் தனக்கு கட்சிக்குள் பதவி இறக்கம் வராமல் தடுப்பதற்காக பிரேமதாசாவைத் தூற்றித் திரிந்த காமினி திசாநாயக்கா, பொன்றோர்க்கு கட்சிக்குள்ளும், சிறீலங்கா அமைச்சரவையிலும் முக்கிய பதவிகளை விஜேதாங்கா வழங்க முற்பட்டு பதவியைக் காப்பாற்றுவதே தனது அரசியல் என்று உறுதிப்படுத்தி வருகிறார் விஜேதாங்கா. இவைகளின் மூலம் விஜேதாங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் திணறுவது தெளிவாகின்றது. ஆயினும் சிங்கள மக்கள் இனியும் ஐக்கிய தேசியக் கட்சியை நம்புவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த அரசியல் நெருக்கடி நடுவே குடாநாடு மீதான யுத்தத்தை நடாத்தி விசப்பரீட்சை செய்வதா? இல்லையா? எனத் தவிக்கும் விஜேதாங்கா தனது பிபிடியில் சற்றும் தளர்ச்சி இல்லை எனக் காட்டுவதற்காக விமானத் தாக்குதல்களை விரைவுபடுத்தி வருகிறார். எந்த வழியை விஜேதாங்கா கையாண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவின் ஆரம்பம் தெளிவாகத் தெரிவதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ■

தமிழ்க் குழக்களின் ஏமாற்றம்

வரலாற்றை பலர் அறிந்து வைத்துள்ளார்கள்; ஆனால், அதிலிருந்து அவர்கள் பாடம் கற்கத் தவயிலிடுகிறார்கள். ஆனால், வரலாற்றுப் பாடமொன்றை மீண்டும் அனுபவத் தினாடாகப் பெற்றுக்கொள்ளும் போது அங்கலாய்க்கின்றனர். இந்நிலையில் இன்று கொழும் பிலுள்ள தமிழ்க்குழக்களும் உள்ளனர்.

வடக்கு - கிழக்கு இணைப்புத் தொடர்பாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசாங்கம் தயாராகிவருவதாக வெளி வரும் தகவல்கள் குறித்து, தமிழ்க்குழுக்கள் தற்பொழுது அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈ. பி. ஆர். எல். எவ் "கிழக்கு மாகாணத்தில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியானது ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பிய தமிழ்க்குழுக்களை ஏமாற்றி வசூலிப்பதற்குச் சமமான செயல்" எனக் குற்றம் சாட்டியுள்ளது.

அத்தோடு, 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது, இந்த வாக்கெடுப்பு ஒருபோதும் நடத்தப்பட மாட்டாது; சிங்கள மக்களை திருப்பிடப்படுத்தவே இந்தச் சர்த்து சேர்க்கப்பட்டுள்ளது என இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமக்கு உறுதியளித்தாகவும் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் அரசியல் வரலாறு தமிழர்களை ஏமாற்றும் வரலாறு என்பதை இன்று சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல. சிறீலங்காவில் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமுமே தமிழர்களை ஏமாற்றாம்

வில்லை. தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொண்டதாகவும் இல்லை. இதில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற வேறுபாடே இல்லை. அன்றி ஆட்சியில் அமர்ந்த கட்சிக் ஞக்கு உறுதுணையாக இருந்த இடதுசாரிகள் கூட, தமிழர் பிரச்சினையில் சரியாகவோ நேர்மையாகவோ நடந்துகொள்ளவும் இல்லை.

இந்நிலையில், விஜேதுங்க அரசாங்கம் மட்டும் தமிழர் விடயத் தில் நேர்மையாக நடந்துகொள்ளும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதுவும் முன்னெண்டிகளத் தலைவர்கள் போல் அல்லாமல் நேரடியாகவே பெளத்து பேரினவாதத்திற்குத் தலைமை தாங்க முற்படும் டி. - பி. விஜேதுங்கா தமிழரின் தாய நம்ப ஒருப்பரும் அரசியல் தரமானத்தை எடுக்க முடியும்? எடுத்துக்காட்டாக 1987 இல் இலங்கை -இந்திய உடன்பாட்டைச் செய்த ராஜீவ் காந்தி இன்று உயிருடன் இல்லை. ஜே. ஆர். அதிகாரத்தில் இல்லை. இந்நிலையில் ராஜீவ் வழங்கிய வாக்குறுதிகளை, ஜே. ஆர். ஒப்புக்கொண்ட விடயங்களை நிறைவேற்றுவது யார்?

இவற்றைப் புரிந்துகொள்ளாது
அரசியலில் ஈடுபெடுவதும், பின்
னர் தமது தவறான முடிவுகளை
முடிமறைக்க ஏமாற்றிவிட்டனர்;
வஞ்சித்துவிட்டனர் எனக்கூற

மேலும் ராஜீவ் காந்தி, வடக்கு விழக்கு பிரிக்கப்படாது என உறு தியிரித்திருப்பினும் ராஜீவ் காந்தி யிடன் உடன்பாடு செய்துகொண்ட ஜே. ஆர். ஜெயவர்த்தனா கையொப்பம் இட்ட 'மை' காயும் முன்னரே தான், வடக்கு கிழக்கு தொடர்பான சர்வசன வாக்கெ டுப்பின்போது பிரிவினைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக துளிவாகவே அறி வித்துவிட்டார்.

அத்தோடு, எழுத்து மூலமான உடன்பாடுகளையே துச்சமென்கிடித்தெறியும் சிங்கள ஆட்சியாளர்களின் வாய்மொழி உறுதியை நம்பி ராஜீவ் காந்தி உறுதி கூறினார் என்றால், கும் மக்களை ஏராவுறுவதற்கும் கூறும் விளாக்கமே ஒழிய, அவர்கள் ஏதோ புதிதாகச் செய்துவிட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. ■

**வெளிநாட்டுக்கு தப்பிப் போய்
'பாதாள உலகம்' பற்றிக் கூறவிருந்தேன்**

சொத்து உப்பால கெரிவது திருக்குறும் தகவல்கள்

சுரீலங்காவின் ஜி. தே. க. அரசாங்கத்தின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டுவந்த ‘பாதாள உலகம்’ எனும் மனிதவதைக்கூடம் பற்றிய விபரங்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருள்ளன.

'சொத்தி உபாலி', 'தம்மிக் எனும் நபர்களின் துணையுடன் இரு கோஸ்டிகளாக அரசியல் கொலைகளும் குற்றங்களும் சிரில்ங்காவில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சொத்தி உபாலி, சிறிசேன கூரேயினதும் சிரில்ங்காவின் முன்னாள் ஜனாதிபதி பிரேம தாசாவினதும் ஆதரவாளர் எனவும், இதனால் அவர்களை ஒடுக்கும் முயற்சியில் சிரில்ங்காவின் இன்றைய விஜேதங்களின் அரசாங்கம் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது. கட்டுகள் கம் பற்றித் தெரிந்த எல்லா உண்மைகளையும் வெளியிட்டி ருப்பேன். நான் குற்றவாளி என்பதற்காக தலைமறைவாகியிருக்கவில்லை. எனது பாதுகாப்புக் காகவே மறைந்திருந்தேன். எந்தக் கொலையையும் நான் செய்யவில்லை. கொள்ளளையிக்கவும் இல்லை. என்கீழ் வீணாகப் பழசுமத்தப்பட்டுள்ளது. நான் அநியாய்க்காரணாக இருந்தால் என்கையை வெட்டியவனுக்கு மன்னிப்பு அளித்திருக்க முடியாது. அவரை வேறு யாரையோ வைத்துக் கொலை செய்துவிட்டு

இதாட்டையில் வைத்து சொத்தி பொவி என்ற உபாவி ரஞ்சித்தும் அவரது சகபாடி ஒருவரும் பத்தி ரின்க வாங்க வந்தபோது, அதினாலே 5.30 மணியைவில் சிறிஸங்காப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஆயினும் இவர்கள் எதிர்ப்பு எதனையும் காட்டாது சரணடைந்ததாக செய்தி னர் கூறுகின்றன.

என்மீது வீண்பழி சுமத்தவும், அமைச்சர் ஒருவருக்கு கெட்டப்பயர் உண்டாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர். என்னை கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவர் இதுவரை 47 கொலை களைச் செய்துள்ளார். ஆனால் வளியாகி இருப்பது எத்தனை?

யாரூ கொலை செய்ததாகக் கூறியிருக்கலாம். ஆனால் அவுரை செய்யவில்லை. அவருக்கு மன்றிப்பு அளித்தேன். அவர் முகத்திரை, கிழிந்து அதனுடைய சுயநலக் கோரப்பற்களின் கொடுரோம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ■

சிமெந்துக் கப்பலில் தமிழ் மாலுமிகள் கைது

சிமெந்து எடுத்துச் செல்லும் கப்பல் ஒன்று காலித் துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதில் பிரயாணம் செய்த திருதொழிலாளர்களை சிற்றலங்காவின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக கொழும் புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது பொலிஸ் காவலில் உள்ள இவர்களை, கப்பல் மீவும் திரும்பிச் செல்லும் பொழுதுதான் வெளியே விட முடியும் என துறைமுகப் பொலிஸ் தின்ஸ்பெக்டர் யூ. எல். எஸ். முகைதீன் தெரிவித்துள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. ■

சீமேந்துக் கப்பலில் தமிழ் மானுமிகள் கைது

மெந்து எடுத்துச் செல்லும் ப்பல் ஒன்று காவித் துறைமுத்தை வந்தடைந்தபோது, அதில் பிரயாணம் செய்த இரு தாழிலாளர்களை சிறீலங்காரின் பாதுகாப்புப் படையினர்க்கது செய்துள்ளதாக கொழும் த் தகவல்கள் தெரிவிக்கின்ன.

பலீகள் ஒவிக்கும் பதுயுக்கந்தன் சுரால்

தென்னாசியப் பிராந்தியத் தீன் ஒரு முலையில் இருந்து எழும் விடுதலைக் குரல் இன்று உலகெங்கும் எதிராலிக்கின்றது. தமிழ்த் தேசியத்தின் விடிவுக்கான போராட்டம், வரலாற்றின் இயங்கு விதிகளுக்கேற்ப வளர்ந்து இன்று ஒரு உன்னது தனது அடையாளத்தை உறுதிப் படுத்த நடாத்தும் பேராட்டங் களே அமைகின்றன. இவ் அடிப்படை விதி இன்று விடுதலைப் புலிகளின் போராட்டம் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுவதோடு மேலும் புதுயுக்த்திற்கான புதுவிதியாக செழுமைப்படுத்தப்பட்டும் வருகின்றது.

விட்டது என்பதை உலகமே ஏற் கவேண்டிய நிலை தோன்றிவிட்டது. “இந்த மன்ன் தின்தும் கூக்கும் -விடுதலை வந்திடும் நான்வரை விடதைக்கும்” என்கிற செய்தி காற்றொலியாக எப்பும் பரவுகின்றது. “உண்மை பில் ஒரு விடுதலை விரண் சாவதில்லை. அவனது உயிராக தியங்கிவந்த திலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தி யாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டிவிடு கின்றது” என்று வரலாற்றின் அடிநாடுமான - உயிர்முச்சான இயங்கும் விதி புலிகள் தலைவரின் போர்க்குரலாகவிட்டது. வெறும் சடப்பொருள்களான தாங்கிள், விமானங்கள், பீரங்கிகள் முன்னே தமது உயிர்ப் பொருட்களை கவசமாக, ஏவுகணையாக உவந்தளிக்கும் போராளிகளின் தார்மீக பலம் இன்று ஒரு புதுத் தத்துவத்தை -புதுத்துகிமான்றின் குரலை எவ்வும் ஓங்கி ஓலிக்கக் கூடியினை பூரணமாக புரியாத நிலையில் திலக்கு மாறியதால் தீன்று பல போராட்ட முனைப்புக்கள் தடம்புரள் வேண்டியேற்பட்டது. திடைநடுவில் போராட்டத்தினை கைவிட வேண்டிய அவைமும் தோன்றி யது. திது உள்நாட்டிலும் சரி உலக அளவிலும் சரி தீன்று புலப்படும் ஒரு பேருண்மையாகும். தீன்று சமூக மாற்றத்திற் காகப் போராட முற்பட்ட லத்தீன் அமெரிக்க போராட்ட அமைப்புக்கள் என்றாலும் சரி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் மன்னை விடுவிக்கப் புறப்பட்ட பாலத்தினிய விடுதலை இயக்கங்கள் என்றாலும்சரி -எதிர்ப்பு ரட்சிக் குழுக்களாக பரிணமித்த யுனிற்றா, கொன்றாஸ் அமைப்புக்கள் ஆயினும் சரி -கம்போடிய கைமர்ருச், பிலிப்பைன்சின் புதிய மக்கள் இராணுவமாயினும் சரி (NPA) மாறும் சருவதேசச் சூழல் காரணமாக நட்டாற்றில் கைவிடப்பட்டோர் போல் திகைத்து அவதிப்பட்டு அல்ல

ஒரு நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு என்பன தட்டிக் கேட்க முடியாத சங்கதியாக இல்லை. ஒரு நாடு தனது குடிமக்கள் என்று கூறிக்கொள்வோரின் அடிப்படை மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதைப் பொறுத்தே இது அமையும்.

புதுக்குத்தின் பிறப்புக்கு கட்டியம் கூறும் தீத் தார்மீக பலம் ஒரு வரலாற்று நுட்பம் மட்டுமல்ல உள்ளதியான ஒரு பரிமாணமும் கூட. இதனை புரிந்து உள்ளாங் குவோர் உள்ளமும் விரிவடைந்து -துயர்கள் தாங்கும் பக்குவும் பெற்று விட்டு விடுதலையாகி நிற்கும் நிலையை அடைந்துவிடும். ஆயினும் இதனைப் புரிதல் என்பது சாதாரண கிரிகிப்பிற்கு அப்பாற்பட்டு இருப்பதால், இத் தனை இழப்புக்களா? என மக்கள் சிலர் ஏங்க நேரிடுகிறது. ஏனென்றால் சமகாலத்தில் வரலாறு படைக்கப்படும்போது - அதுவும் சிந்தப்படும் குருதி கம்யால் வரலாறு எழுதப்படும் போது -அதுவும் புதிய உலகின் விதிகளால் இப்புதிய வரலாறு பிறக்குக்கொது அதனைப் புரிதல் இன்னும் கடினமாகின்றது.

வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கும்போது அதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் வரலாற்றின் உந்துசக்திகளாக பல்வேறு காரணிகள் அமைவதைப் பார்க்கலாம். இந்துற்றாண்டின் தொக்கத்திலே குடியேற்ற வாதத்திற்கு எதிரான போராட்டங்கள். பின்னர் பொருளுமிய ஏற்றத்தாழ்வுகளை, சுரண்டல் களை நீக்க முயன்ற பொதுவுடைமை வழிவந்த போராட்டங்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணிகள் முதன்மைப்படுத்த தப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் மனித வரலாறு எழுதப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை வரலாற்றின் என்றும் மாறாத அடிப்படை நியதியாக, மனிதன் தன்னை அடிமைத் தளைகளில் இருந்து விடுவிக்க, தனது இருப்பை பார்ப்பாகும் துண்டனாரு யாது.

இது போலவே எமது வரலாற்றினைப் பாருங்கள். தொடக்கத்திலே போராட்டம் குறித்தும் அது செல்லவேண்டிய பாதை குறித்தும் பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தேசத்து தொழிலாளர் இனைந்து செயற்பட வேண்டிய முழுப்புரட்சி என்று புகன்றனர் சிலர்; மலையகத் தொழிலாளரை முன்திறுத்தி செய்ய வேண்டிய சமூப்புரட்சி என்று இயம்பினர் சிலர்; படைவீரர்களை தயாரித்து கொடுப்பதே. நம் பணி என விளம்பினர் சிலர்; இல்லை, இவை எதுவுமில்லை. ஒட்டு மொத்தமான தயாரிப்பின் பின் ஒரே இராணுவ நடவடிக்கையால் பெறப்படும் விடுதலை என பறைசாற்றினர் சிலர். இவை மட்டுமா? போராட்டத்தின் உள்

முரண்பாடுகளாக வட , தென் தமிழ்நிலப்பிளவுகள் தூக்கிப் பிடிக் கப்பட்டன; தென் தமிழ்நிலத்திற்கே முன்னுரிமை என்றும் அரசியல் பிரிவா , இராணுவப் பிரிவா பெரியது என்ற முடிவற்ற விவா தங்களிலும் போராட்டம் சிக்க விடப்பட்டது. இவையெல்லாம் இங்குள்ள பிரதான முரண்பாடு களாக தோற்றப்படுத்தப்பட்டன. அதனால் பல கவிஞர்களுக்கு கவிதை எழுத அவை கருப் பொருளாகவும் ஆகின.

அனால் இன்று? தொடக்கத்தில் எல்லாவற்றையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியப் போராட்டம் சரியெடு? தவறிரது? பொருந்து வது எது? பொருந்தாதது எது? என உரைத்துப் பார்த்தது. ஏற்பன ஏற்று இன்று தள்ளுவன வற்றை புறம் தள்ளிவிட்டது. எனவே இன்று வட தமிழ்ம் என்றோ தென் தமிழ்ம் என்றோ எவரும் கூறும்போது, அவை வெறும் புவியியல் சார் பிரபோகங்களாகவே இருக்கும். வேறெந்த வேறுபாடும் எவரும் இப்போது கற்பிக்க முடியாது. தமிழ்ம் என்கிற தேசத்தில் அன்னியன் ஆக்கிர மிப்புச் செய்திருக்கும் பகுதி, அவை எங்கிருந்தாலும் மீட்கப்பட வேண்டும்; விடுவிக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. புலிகளின் தலைமை நெறிப்படுத் தும் போராட்ட உத்திகட்கேட்ப

ஆகவே படிப்படியாக மட்கப்படும். ஆகவே எங்கிருந்து தொடர்க்கு வது என்பதல்ல இன்றைய சிக்கல். எங்கிருந்தாவது தொடர்க்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பதே வரலாற்று நிபந்தனை. இந்நிபந்தனை இப்போது புலிகளால் பூரணப்படுத்தப்பட்டு விட்டது. எனவே இப்போது தமிழ்த்தின் எங்காவது ஒரிடத்தில் ஆக்கிரமிப்பு இராணுவம் தாக்கப்பட்டால் தமிழ்த்தின் ஒவ்வொரு அங்குலம் மண்ணும் அதிர்கின்றது. தன்மானத் தமிழன் அவன் எங்கிருந்தாலும் அவன் உடல் சிலிர்க்கின்றது.

இவற்றினை ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து இன்னொரு பேரு ஸ்மையும் புலனாகின்றது. வரலாறு தனது நீண்ட காலவோட்டத்தில் பற்பல தெரிவுகளை, வழிகளை, வாய்ப்புக்களை சிங்கள தேசம் முன்னும் வைத்து வரும் ஒரு பரிசோதனை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. தொடக்கத்தில் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் உயர் மட்டத்தில் தமக்கிடையில் செய்து கொண்ட ஒப்பந்தத் தெரிவு; இந்தியத் தலையீட்டால் ஏற்பட்ட உடன்பாடு தொடர்பான தெரிவு; பின்னர் சருவகட்சி மகாநாடு என்கிற தெரிவு; இறுதியில் தெரிவுக்கும் என்கிற தெரிவு; இப்போது எல்லாத் தெரிவுகளும் பயனற்றுப் போவதை வரலாறு பார்க்கின்றது. தமிழ்ம் மக்களின் இறுதி விருப்பத் தெரிவை அவர்க்கு வழங்க முன், சிங்களவர்களுக்கு வழங்க வேண்டிய சகல சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதை வரலாறு உறுதி செய்கின்றது.

இத்தகைய நிலையில் வெறும் இராணுவ செயற்பாடுகள் என்றும் ‘நாலுவர்த்தை பேச, எழுத வழியில்லையே’ என்றும் கண்டனக் கணைகள் விசிபோர் வாய்கள் இப்போது அடைத்து நிற்கின்றன. இப்போது கொழும்பு அரசியலில் “பூநகரித் தாக்குதலின் பின்னான காலகட்டம்-

என்று ஒரு புதிய தழல் உடவானது பற்றி விலாவாரியா விதந்துரைக்கும் இவர்கள் பூநகரித் தாக்குதல் என்பது எவ்வளவு சுகங்களுக்கு மத்தியில் நடந்தது என்பதை அறிவாரா அரசியல் என்றால் பல்வேறு தத்துவங்களை கரைத்துக் கூடிட தோர் கையாணும் துறை போன்ற வும், இராணுவம் என்றால் வெறுமனே கையிலே கருவியை எடுத்தல் என்று தோற்றப்படுத்தும் இவர்கள் உறுதியான அரசியல் திலக்கினை அடைவதற்கு இரத்தும் சிந்தும் அரசியலே ஆயுதப் போர்ட்டம் என்பதை அறிவாரா? இராணுவத்துறை என்பது கையிலே கருவியை

பாலகுமாரன்

விடக்கையாக உருமாறும் வள்ளதை எம்மக்கள் புரிந்த செய்தி. இப்போது எம்மக்கட்டு எமதூரோளியின் கைவிலிருக்கும் ஆசுத்தின் உண்மையான பெறுமதி மட்டுமல்ல, அதன் அரசியல் பெறுமதியும் புரியும்.

தமிழ்த் தேசிய இனம் பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள் மத்து யிலிருந்து புதிதாக விடுதலை தீயக்கொண்றை தொடக்கத்து விருந்து கட்டி எழுப்பும்போது தோன்றும் சிக்கல்களை மனிதம் உரிமை மீறல்களாக வகைப்படுத்துவோர் ஒர் புதிய இன்னொரு பேருண்மையை மறந்துவிட்டனர். இப்போது மாற்வரும் புதிய உலகச் தழவில், போட்டியான்கள் இல்லாத நிலையில் ஒரு நாட்டின் விரைமை, ஒருமைப்பாடு என்பன தட்டிக் கேட்ட முடியாத சங்கதியாக இல்லை. ஒரு நாடு தனது குடிமக்கள் என்று கூறிக்கொள்வோரின் அடிப்படை மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதைப் பொறுத்தே இது அமையும். சிறீங்காவைப் பொறுத்தவரையில் சுருவதேச சட்டங்கட்டு முன் தலைகுஞியும் காலம் சொந்தக்கிண்டு

இங்கே இன்னொரு செய்தியும் சேர்க்கப்படல் வேண்டும். அண்மைக் காலமாக சனாதிபதி டி. பி. விஜேந்துவாக்கா தமிழ் மக்கட்டுத் தான் ஒம்புதியம் வழங்குவது பற்றி, மக்கட்டு உணவு அனுப்புவது பற்றி, கல்வி வழங்குவது பற்றி அதிகம் அலட்டக்கீ

நாடு திரும்பும்
 விசேட சலுகை
 மேற்கு ஜிரோப்பிய நாடுகள்
 வில் திருந்து திருப்பி அனுப்பப்
 படும் இலங்கை அகதிகள், ஏர்கள்
 கனவே இங்கு திருக்கும் அகதிகள்
 பராமரிக்கப்படுவதைப்
 போலவே பராமரிக்கப்படுவா
 என்று சிறீலங்கா அரசு கூறியுள்ளது.
 பண்ணவாய்வு பண்ணமைப்ப அமைக்க

கொண்டு வருகிறார். உண்மையிலேயே அவர் சருவதேச விதிகளைத் தனது நாடுகையெழுத்துப் போட்டு ஏற்றுக் கொண்ட ஜூனிவா சட்டங்களின் பொதுப் பிரிவு முன்றினை அறி யார் போலும். (General Convention -Common Article -3) மோதல் தொடர்பான இவ்விதி கள் சருவதேச மோதல் களங்களுக்கு மட்டுமல்ல. உள்நாட்டு மோதல் துழ்நிலைகளுக்கும் பொருந்தும் என்பதே அது. மேலும் இம்முன்றாம் பிரிவு 1977 ஆம் ஆண்டின் (Additional Protocol -II) மேலதிக இணைப்பு ஒன்றின் மூலம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இங்கேதான் முக்கியமான செய்தி ஒன்று வருகின்றது. இவ்விதிகளின்படி மோதல் கள் நடக்கும் பகுதியில் இளம் சிறார்களின் முழுப்பாதுகாப்பு, அவர்கட்டான கழவில் வசதிகள் போன்றவை பேணப்படல் வேண்டும்; பொதுமக்களின் வாழ்விற்கு உத்தரவாதமளிக்கத்தக்க வகையில் அவர்களது உயிர்வாழ்வுக்கு அவசியமான பயிர்ச்செய்கை, தானியக் களஞ்சியங்கள், கால் நடைகள், குடிநீர், வழிபாட்டுத் தலங்கள், நீர்ப்பாசன அமைப்புக் கள் போன்றவை பாதுகாக்கப்படல் வேண்டும்; அது போலவே நிர்ப்பந்தமாக மக்கள் வெளியேற்றப்படல் தவிர்க்கப்படல் வேண்டும்; அவ்வாறு வெளியேற்றப்பட்டால் அம்மக்களுக்கு சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

சுருக்கின், ஒர் அரச எவ்வாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நெறிப்படுத்துவதோடு குடிமக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே இவ்விதிகளின் நோக்கம். ஆனால் பலவித அழுத்தங்கள் சுருவதேச அமைப்புக்களால் கொடுக்கப்பட்டபோதும் சிங்கள அரசு இவ்விதி களை ஏற்றுக் கைச்சாத்திட இன்றும் முன்வரவில்லை. திதுதொடர்பாக சிரீலங்காவில் இயங்கும் (CRM) எனப்படும் சனநாயக உரிமைகளை காப்பதற்கான இயக்கம், சிங்கள அரசின் மீது கடுமையான கண்டனத்தை தொடுத்துள்ளது. எனவேதான் உணவு அனுப்பாவிட்டால் துமிழீழ மக்கள் மன்னைத்தின்ன நேரிடும் என்று டி.பி. கூறுவதன் பின்னணி புரிசின் றது. மன்னை நம்பி தற்சார்பாக வழங்குகிடியவர்கள் எமது மக்கள் என்பதை அவருக்கும் காலம் உணர்த்தும்.

எனவே ஒரு தேசிய இன ஆன-

மாண்பன எழுசுசன எதுதைக்யது,
அது ஒவிக்கும் குரல்கள் ஆற்றல்
எவ்வளவு என்பதை எமது
விடுதலைப் போராட்டம் தெளி
வட்டுத்தும். எமது விடுதலைப்
போராட்டம் புதுயுக்கத்தின் புது
மைக் குரலாக இன்று ஒலிப்பதே
எவ்ரும் மன்மகொள்ள வேண்டிய
உன்னதுமான உண்மையாகும். ■

அகதிகளுக்கு
நக இல்லை
சின் செயலாளர் கிறிஸ்டி சில்வா
இது தொடர்பாக மேலும் கூறு
கையில், வெளிநாட்டிலிருந்து
வரும் அகதிகளுக்கு எந்தவித
மான மேல்திக சலுகைகளோ
விசேட வசதிகளோ வழங்கப்ப
டமாட்டாது என்றும் இலங்கையர்
கள் அனைவரையும் ஒரே மாதி
ரியாகவே அரசு கருதுகிறது என்
நாம் கிடாவிலிக்கார். ■

ஒரு தனிநாட்டின் அங்கமாக அமையும் தமிழ்முனைறயிட்டு நீதிமன்றம் நீதிமன்றத் திறப்பு விழாவில் கரிகாலன்

"நாம் தனிப்பட்ட ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். என்கொரு நாட்டை விஸ்தரிக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் அபிலாசையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், தமிழ்மீது நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அந்த தீர்ப்புக்களில் திருப்தியற்ற மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கேற்ப திருப்தியன் ஒரு தீர்ப்பினைப் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்த மேன்முறையிட்டு நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படும்". இவ்வாறு யாழ் மாவட்ட மேன்முறையிட்டு நீதிமன்றத் தீர்ப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்மீது சுரியல் துறைத் துணைப்பொறுப்பாளர் திரு. கரிகாலன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுக்கையில், "எங்களுடைய தமிழ்த் தேசியத் தலைவரால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்தப் போராட்டத்தை நிருவகித்துக் கொண்டிருக்கின்ற அந்த நேரத்திலே, மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொண்டுதான் வந்துள்ளார்.

எம்மக்கள் பழும் துன்பத்திற்கு இந்தியாவும் ஒரு காரணம் - வே. பாலகுமாரன் தெரிவிப்பு

"எமது மக்கள் இன்று அனுபவித்துவரும் அவலங்களுக்கு இந்தியாவும் ஒரு வகையில் காரணமாக அமைந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களில் இந்தியாவின் துரோகத்தனத்தை எந்த மக்கள் ஞாபகப்படுத்துக்கொள்கின்றனர். இந்தியாவின் துரோகத்தில் இருந்தும் சதிகளில் இருந்தும் மீன்வதுற்கான புதிய வழியும், தியாகமும் இந்த நான்கு மாதங்களையும் இந்த நான்கு மாதங்களிலும் தான் படைக்கப்பட்டுள்ளது.

தளபதி கேணல் கிட்டு, தியாகி திலீபன், அன்னை பூதி, குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் என்று தியாகத்தில் அத்தியாயக்கள் படைக்கப்பட்டதும் இந்த நான்கு சந்திரன் தீர்ப்பாக்கின்றது. இவ்வாறு யாழ் இந்துக்கூட்டு நடைபெற்ற அன்னை பூதியின் தியாகமும் அளப்பெற்று பங்காற்றியுள்ளது.

அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தும்போது, அகிள்சை தேசம் என்றும் காந்தி தேசம் என்றும் கூறப்பட்டுவந்த இந்தியாவின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தியவர்களில் அன்னை பூதியியும் அவரது தியாகமும் போற்றப்பட வேண்டியது.

புத்தக வடிவில் காணப்பட்ட தத்துவங்களை வைத்துக்கொண்டு அவற்றிற்கேற்க அனுபவங்களைத் தேடிக்கொண்ட காலம் எண்பதுகளுடன் கடந்து சென்றுவிட்டது. அனுபவங்களை

விடுதலை வெற்றி பெறுகின்ற நேரத்திலே, எங்களுடைய நிருவாகக் கட்டமைப்படும் எந்த மக்களுடைய பிரச்சினை களையும் பூரணமாகத் தீர்க்கக் கூடிய ஒரு நிலையில் நாங்கள் வளர்ந்து நிற்கின்றோம் என்பதையே அந்த வளர்ச்சிகள் காட்டுகின்றன.

மாவட்ட நீதிமன்றங்களை ஒரு வாக்கி அந்த நீதிமன்றங்களிலே ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் ஒவ்வொரு துறையும் வளர்ச்சிகளிலே வருகின்றது. எங்களது விடுதலைப் போராட்டமும் எமது அனுபவத்தின் வாயிலாக ஒரு மிகப்பொரிய வளர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றது. இன்று ஒரு நாட்டை நிருவகிக்கூடிய பூரண ஆற்றல் உள்ளவர்களாக எங்களுடைய போராளிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்தினிலையில் ஒரு நாட்டை மீட்கவேண்டும் என்ற உணர்வோடும் தங்கள் இன்னுயிரை தற்கொடை செய்யத் தயாராக இருக்கும் இப்போராளிகள், இந்த மக்களுடைய நிருவாகத்திலும் பங்குகொண்டு அதனை நேர்மையாக ஒரு நிரந்தரமான, மக்களுக்கு நம்பிக்கை ஜட்டக்கூடிய தீர்ப்புகளை வழங்கி, அவர்களுடைய

நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இன்று விடுதலைப் புலி கள் மாறிக்கொண்டு வருகிறார்கள்.

நாம் எம்முடைய செயற்பாடுகளில் நேர்மையைக் கடைப்பிடிக்கின்றோம் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கின்றோம் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக நாங்கள் மாறிக்கொடுகின்றன.

எம்மை 'பயங்கரவாதிகள்', ஒரு இனத்தை படுகொலை செய்யவர்கள், எம்க்களை கொலை செய்கின்றவர்கள் என்றால் சிறீலங்கா அரசு பொய்ப் பிரச்சாரங்கள் செய்கின்றது. எங்களது விடுதலைப் போராட்டமும் எமது அனுபவத்தின் வாயிலாக ஒரு மிகப்பொரிய வளர்ச்சி அடைந்து வருகின்றது. இன்று ஒரு நாட்டை நிருவகிக்கூடிய பூரண ஆற்றல் உள்ளவர்களாக எங்களுடைய போராளிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்தினிலையில் நேர்மையைக் கொண்டுள்ளது. நாங்களை செய்யத் தயாராக இருக்கும் இப்போராளிகள், இந்த மக்களுடைய நடைமுறையில் எம்மால் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளையும் நிருவகிக்கூடிய பூரண ஆற்றல் உள்ளவர்களாக எங்களுடைய போராட்டமும், இவர்களது அந்தப் பிரச்சாரங்கள் அடிப்பட்டுப் போகின்றன.

எங்கள் மீது அனைத்துலகம் ஒரு நம்பிக்கை கொண்டுள்ளது. நாங்கள் ஒரு நேர்மையான நிரந்தரமான மக்களுக்கான சேவையைச் செய்கின்றோம்.

சிறீலங்கா அரசு உணர்ந்துகொண்ட நிலையைவிட, அனைத்துலக நாடுகள் எங்கள் போராட்டமும் இவர்களுக்கு அடிப்பட்டுப் போகின்றனர். இவர்களுக்கு

தத்தை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதை செய்தி கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவே நாம் நடைமுறைப்படுத்துகின்ற இந்த மேன்முறையைப் போராளிகள் போராளிகளினுடைய மிக நேர்மையான செயற்பாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. மக்களினுடைய நம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த

நீதிமன்றத்தின் தீர்ப்பானது சிறந்த முறையில் வளர்ந்துகொண்டு போதற்கு, கற்றறிந்த அறிவிளாகிள் பூரண ஒத்துழைப்பை வழங்கி மீண்டும் இந்த அமைப்புக்களை வளர்த்துதெடுப்பதற்கு உங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மென்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார். ■

தமிழ்மொழியில்

அதிகப்பள்ளி பெற்றோர்க்கு பரீசுகள்

தமிழிப் பொதுக்கல்வியில் தேர்வில் அதிகப்பள்ளி பெற்ற நான்கு மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் பரீசுகள் வழங்கப்பட்டன.

வேம்படி மகளிர் கல்லூரி சிவாலி சிவதர்ச்சினி சிவசுபரம் யையும், யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சதானந்தால் சேந்தன், காட்டில் கல்லூரி மாணவன் மகேந்திரம் உமாகாந்தன், சிவபுண்ணியும் சசிகிமார் ஆகி பேர்முறையே 96, 94, 93, 93 புள்ளிகளைப் பெற்று முதல் நான்கு இடத்தையும் தட்டிக் கொண்டனர். இவர்களுக்கு

அருட்திரு பிரான்சில் போசப் பாதிகள் தலைமையில் யாழ் இந்துக் கல்லூரி குமாசாவி மண்டபத்தில் இடம்பெற்ற இந்திகழிச்சியில் தமிழ்மீது விடுதலைப் புலி களின் அரசியல் ஆலோசகர் திரு. அன்றன் பாலசிங்கம், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் கரிகாலன், யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பரிதி ஆகியோர் சிறப்புக்காலன் நிகழ்த்தினர். ■

அந்நிய மொழியை கற்கும் ஆர்வம் சகோதர மொழிக்கு இல்லையே

— ச. க. எம். வருத்தம்

அந்நிய மொழியான ஆங்கிலத்தை தோரில் சுமந்துகொண்டுள்ள நாம், எமது நாட்டின் சகோதர மொழியான தமிழைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்தாது இருப்பது பேதனைக்குரியதாகும் என் கண்டி மாவட்ட சுதந்திரக் கட்சி பாரானுமாற் உறுப்பினர் யசரத்தன் தென்னக்கோண் கூறியுள்ளார்.

வத்தேகம் பகுதியில் நடைபெற்ற வைவைமானநில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்கள் தெரிவித்தார். ■

இராணுவ நடவடிக்கைகளினால் 1479 இந்து ஆலயங்கள் சேதம்

வடக்கு, கிழக்கில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளால் 1479க்கும் மேற்பட்ட ஆலயங்கள் சேதம் நடைத்திருப்பதும், இவற்றின் சேதம் 283 மில்லியன் எனவும் இந்தசமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு வெளியிட வேண்டும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ் மாவட்டத்தில் 513 ஆலயங்கள் சேதமடைந

காலத்தில்

முத்தியான வெய்யில் நெருப்பாய்க் கொழுத்திக் கொண்டிருக்குது. தார் ரோட்டிலே கால்வச்சு உடனேயே நான் தூஷிச்சுப் போறன். இந்த வெயிலுக்குள்ளாலை நடந்துபோய் பேத்தியைப் பார்க்கவேண்டுமோ என்டு நினைச்சுக்கொண்டு நான் படலையடியிலை பேசாமல் இருக்கிறன்.

இந்த வெயிலைப் பாக்கேக்கை எனக்கு என்றை பேத்தியின்றை ஞாபகம் வருகிறது. இப்பிடி எத்தினை வெயிலுக்கை காஞ்சு காஞ்சு அவனும் போராடுகிறான் என்டதை யோசிச்சுப் பாக்கேக்கை இது பெரிய வெயிலோ என்டு நான் நினைக்கிறன்.

போறி முந்துவேரோ!

நான் வழவாய்ப் பார்க்கிறன்.

வெத்திலையை வாய்க்குள்ளை போட்டுக் குத்திப்பிக்கொண்டு, கூன் விழுந்த முதுகை இன்னும் நல்லாய்க் கூனிக்கொண்டு நான் எழும்பி தெருவிலை நடக்கிறன்.

பேத்தியை, அவளின்றை நடைமுறையைப் பாக்கேக்கை, எனக்கு மூக்கிலை விரலை வைக்கவேணும் போல கிடக்கு. சண்டையைப்பற்றி, தங்கடை வாழ்க்கையைப் பற்றி அவள் கதை கதையாய்ச் சொல்லேக்கை, 'இது என்றை பேத்திதானோ' என்டு நான் ஆச்சரியப்பட்டுப் போறன். எனக்கு அவள் புத்தி சொல்லேக்கை, ஓவ் வொரு விசயத்துக்கும் வழிகாட்டேக்கை 'இவளுக்குத் தானோ நான் தலை இழுத்து, பொட்டுப் போட்டு வடிவு பாத்தன்' என்டு நான் திகைச்சுப் போறன்.

என்னை விலத்திக்கொண்டு சைக்கிள்களும், வாகனங்களும் போய் வருது. மாட்டு வண்டியிலை விருகு கொண்டு போரமாதிரி சைக்கிள்ளை விற்கு கட்டிக்கொண்டு போறவையாலை தெரு பெரிசாய் அமர்க்களப் படுது. சமையை மறக்க தெருவில கும்மாளம் போடுகினம் போலை.

திருவிழாவுக்கு நிறையிற மாதிரி சனம் நிறைஞ்ச போயிருக்கிற இந்த தெருவைப் பாக்கேக்கை, முந்தி இந்த தெரு இருந்த நிலை எனக்கு ஞாபகம் வருது. பஸ், ரெயின் ஒடுற காலத்திலை இந்தத் தெருவை,



- வேணி சின்னத்தம்பி -

இதுக்கு அங்காலையும் இஞ்சாலையும் பரந்து கிடக்கிற பெரிய வெளியை, உந்தப் பணமரங்களை அப்ப ஒருத்தருக்கும் தெரியாது. உந்த வெளிக்குள்ளை உப்பு விளையுற காலத்திலை உப்பு அள்ள வாறவையாலைதான் எப்பாவது இந்தத் தெரு நிறைஞ்ச போகும். இப்ப உள்ள வாகனமெல்லாம் இந்த தெருவிலைதான் ஒடுற மாதிரிக்

கிடக்கு. தெருவாலை போற வாற ஓவ்வொருத்தருக்கும் தெருவிலை கிடக்கிற ஓவ்வொரு பள்ளமும் இப்ப மனப்பாடம் மாதிரி.

நான் கனதூரம் நடந்து வந்திட்டன். கால் இரண்டும் சோர்ந்து போனது மாதிரித் தொங்க, இந்த புளியமரத்

வீட்டுக்கை இருந்து, பிள்ளையளைப் பெத்து, சமைச்சைப் போட்டதைத் தவிர வேறை என்னத்தை சாதிச்சன? பேத்திக்கு முன்னாலை நானினல்லாம் வெறும் தூசெண்டு நினைச்சுக்கொண்டு நான் பெருமூச்சு விடுறன். பெரிய இரைச்சலோடை வந்த ஒரு

08.03.1994 இல் நடந்த அனைத்துவக பெண்கள் நாளை முன் நிட்டு விடுதலைப் புவிகள் மகளிர் அமைப்பால் நடாத்தப்பட்ட இலக்கிய, ஓவியப் போட்டிகளில் முதலிடம் பெற்ற சிறுகளை.

துக்குக் கீழை ஆறுதலாய் இருக்கிறன். கால் இரண்டையும் தடவிலிட்டுக்கொண்டு தெருக்க்கரையோடை நிக்கிற இந்தப் பெரிய புளியமரத்தை

வாகனம் என்னை விலத்திக்கொண்டு போகுது. அந்த வாகனத் தின்றை புகை என்றை முகத்திலை அடிக்க, நான் விலத்தி இருக்கிறன்.

இந்த புளியமரத்துக்குக் கீழை கால் இரண்டையும் நீட்டி ஆறுதலாய் இருந்துகொண்டு தூரத்திலை வாற

அந்தக் காலத்திலை தண்ணி எடுக்கிறதுக்கு நான் குடம் கொண்டு போகேக்கை, வடி வேலற்றை கடைசிப்பொடி யன் பின்னாலை வந்து காதற்பாட்டைப் பாடிப்போட்டுப் போவான்.

அப்ப எனக்கு ஆத்திரம் வரும். கையில் கிடக்கிற குடத் தைத் தூக்கி அவனுக்கு ஏறிய வேணும் போலை கிடக்கும். ஆனால் நான் ஒன்றும் பேசமாட்டன். வீட்டுக்குள்ளாலை வெளிக்கிட்டுத் தெரியாக காலத்திலை, ஊர், உலகம் புரியாத காலத்திலை நான் பேசாமல் போனன் எண்டால், இப்பவும் பேசாமல் போறதோ? இது பேத்தி யின்றை காலமெல்லோ...?

வாகனங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறன். மண்ணெண்ணைப் புகையைக் கக்கிக்கொண்டு போற வாகனங்களையும், விறகுகளோடை போற சைக்கிள்களையும், விறகில் லாமல் வாற சைக்கிள்களையும் பார்த்துக்கொண்டிருந்த நான் ஒருக்கா திடுக்கிட்டுப் போறன்.

தவிச்சுப்போராள். 'பூஞ்சைக்கு விளையாட்டு, சண்டெலிக்கு சீவன் போகுது'.

எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருந்த எனக்கு, புண்ணிலை புளி பத்தினமாதிரி ஆத்திரம் உச்சிக்கு ஏற்று.

அந்தக் காலத்திலை தண்ணி எடுக்கிறதுக்கு நான் குடம் கொண்டு போகேக்கை வடி வேலற்றை கடைசிப் பொடியன் பின்னாலை வந்து காதற்தைத் தூக்கி அவனுக்கு ஏறிய வேணும் போலை கிடக்கும். ஆனால் நான் ஒன்றும் பேசமாட்டன். அந்த கைகளைஞ்சுக்கொண்டு நான் குடுக்கா திடுக்கிட்டுப் போறன்.



கிளோட்டத்தைப் பாக்க எனக்கு ஆத்திரம் வருகிறது.

நடுரோட்டிலை இப்பிடியோ சைக்கிள் ஒடுறைது எண்டு நான் நினைக்கிறன்.

நான் பார்த்துக் கொண்டிருக்கேக்குள் ஸேயே அந்த சைக்கிள்காரன் சினி மாப் படங்களிலை வாறமாதிரி அந்தப் பக்கம் போறதும், இந்தப் பக்கம் வாறதுமாய் ஒடிக்கொண்டு வாறன். நான் நல்லாய் அவனையே உத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறன்.

அவனுக்குப் பின்னாலை சைக்கி ளோட் வாறாள். அவள் சைக்கிளை வேகமாய் மதிக்க, அவனும் விடா மல் வேகமாய் ஒடுகிறான். அவள் மெதுவாய் ஒடு அவனும் சட்டெண்டு பிரேக் பிடிச்சு மெதுவாய் ஒடுரான்.

ஓ... எனக்கு இப்பத்தான் விசயம் விளங்குது.

என்ற பேத்தி அடிக்கடி சொல்லு றமாதிரி நடுத்தெருவிலை பட்டப்ப கல்லை ஒரு மானபங்கம் நடக்குது.

அவன் சைக்கிள் ஒடி ஒடி பின்னாலை திரும்பி அவளைப் பார்த்து என்னவோ சொல்லிச் சிரிக்கிறான். அவள் பயந்துபோய் கண்ணே உருட்டி, உருட்டி அங்காலையும் இஞ்சாலையும் பார்த்துக்கொண்டு, என்ன செய்யறதெண்டு தெரியாமல்

Network

May 1994

Published by the International Federation of Tamils



"We launched our struggle for self determination and political independence because of the systematic oppression of our people by the Sri Lankan state..."

- Velupillai Pirabakaran,
Leader of the Liberation Tigers
of Tamil Eelam

Candidly Speaking

Nadesan Satyendra

Recent reports by Amnesty International expose the Sri Lanka government's continued violations of human rights. At the same time, they also highlight the failure of Amnesty's endeavours in Sri Lanka during the past ten years. It used to be said unkindly of Rotary: 'Whither Rotary? To Lunch.' It may well come to be said of Amnesty in Sri Lanka: 'Whither Amnesty? To more fact finding missions.'

The weakness of Amnesty's approach is that it chooses to address symptoms rather than causes. Amnesty is quick to point out, that its remit does not extend to addressing the rights and wrongs of an armed conflict. Amnesty says that it does not take sides.

But if you do not take sides where a government has so oppressed a people that people have, as a last resort, justifiably taken arms to resist that oppression, then you end up by making pious pleas to the very same government which is intent on subjugating that people.

Your pleas, by implication, recognise the right of that Sinhala dominated Sri Lanka government to continue to govern a people it has systematically oppressed for several decades. Your pleas also promote the myth that the Sri Lanka government is genuinely concerned with protecting the human rights of the Tamil people and securing a 'negotiated' and just settlement of the ongoing armed conflict. The Sri Lanka government then seizes upon your appeals, to give assurances about its future conduct and buys time to continue its oppression and advance the assimilative and so called 'pacification' process. You then make further reports saying that the Government has not kept its undertakings and you make fresh appeals to the same government. In the meantime, Tamils continue

to be unlawfully detained, tortured, subject to indiscriminate aerial bombardment, and thousands simply 'disappear'.

David Selbourne was right when he said in the 1980s: "It is evident that one of the most difficult points for commentators to grasp... is that the Sinhalese, as I have maintained since I first began to write on Sri Lanka, have no intention whatever of reaching a 'negotiated' settlement with the Tamils."

Deanna Hodgin from Insight was more direct than Amnesty has ever had the courage or inclination to be. She declared forthrightly in 1990: "Human rights is not an idea with much

have difficulty in establishing the whereabouts of detainees and in recent months over 180 are reported to have 'disappeared', the authorities having denied any knowledge of their detention... AI knows of no case in recent years in which police or security personnel have been prosecuted for acts of torture or deaths in custody of political detainees held under the Prevention of Terrorism Act..."

The following types of torture have been reported to AI:

- 1. prolonged hanging upside down while being beaten all over the body, sometimes for the duration of one night and sometimes with the head tied in a bag in which chillies were burning, making the

victim feel close to suffocating

- 2. prolonged beatings, especially on the soles of the feet

while lying stretched out on a bench or while hanging by the knees from a pole; beatings on the genitals and other parts of the body with sticks, batons and sand filled plastic tubes. 3. insertion of chilli powder in the nostrils, mouth and eyes and on genitals. 4. electric shocks 5. insertion of pins under fingernails and toenails and in the heels. 6. insertion of iron rods in the anus 7. burning with cigarettes 8. mock or threatened executions... In view of persistent reports of torture in Sri Lanka in recent years AI recommends that the Sri Lanka Government implement the following measures as a sign of its commitment to eradicate torture and ill treatment.... Please write courteously worded letters urging the Sri Lanka authorities to take effective measures for the prevention of torture, as indicated below:

1. The Sri Lanka government should issue clear public instructions to the army, police and other security forces personnel that torture is a criminal act and will not be tolerated under any circumstances. All relevant officials should be instructed to refuse to obey any order to use torture

2. Relatives and lawyers should be informed promptly of the whereabouts

continued on page 2



To Our Neighbours

O'Mount Sooriyakanda
Grief has darkened you

My thin younger sister
Much like my dear mother
Went from hither
Never to return from thither

They suspect my brother
To be a tiger
His eager hands that wipe our tears
Are handcuffed and led yonder

My heart is aching
With pain I am grieving

The shawl that adorned the shoulder
Of my father, on which I did slumber
Is found on the forecourt floor
Soaked in blood you will wonder

Life's great river
I believed would never dry
But now the river is frozen
In great despair

Close by to all the army camps
We searched in bushes and wells
Broke open recent mounts
In search of our dear lost ones

The reflection of the enemy's hearts
Is reflected in the deep broad crevasse
Found in every street to perceive
Come, come and see to believe

Shedding blood and sweat alike
Our house built with dreams and hope
The broken walls would display
The cruel face of our enemy away

Unknown foreign and unfamiliar faces
Could be seen on our forecourt floors
Staring at our family members

It is not fate, my neighbour
With tears to search the graves of yonder
Sooriyakanda mount greatly grieving tender
Even Buddha was once buried for you to wonder

-Subba- (translated from the original in Tamil)

Networking to secure international recognition of Tamils' right to self determination

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடுகள்

Candidly Speaking

continued from front page

bouts of detainees. No one should be held in unacknowledged detention.

3. When it is found that torture has been committed by or at the instigation of a public official, criminal and disciplinary proceedings should be instituted.

A number of 'courteously worded letters' were, no doubt, sent by Amnesty members committed both to securing human rights and to remaining courteous. But with what result? Amnesty's recommended action may well have appeared to the Tamil people somewhat like sending courteous letters to the fox to look after the 'human rights' of chickens in the chicken pen.

Again, that was nine years ago. Since then, Amnesty has reported

Network

The demand for Tamil Eelam is a national question. It is, accordingly, an international question as well.

On the one hand, Sinhala chauvinism cannot succeed in its attempt to subjugate the people of Tamil Eelam without aid and support from influential sections of the international community, both in the Indian region and outside. On the other hand, in the end, Tamil Eelam itself will need to secure broad based international recognition.

To address the international frame within which the Tamil national struggle must perforce take shape, is therefore, not a matter of self indulgent luxury but a matter of immediate, direct and practical significance.

The new balances that are being struck in the emerging multi-polar world are not without relevance to the struggle of the people of Tamil Eelam. It is said states have permanent interests but do not have permanent friends. This may be more so in the case of nations struggling to become states.

If the 1950s and the 1960s were the decades of the anti-colonial liberation movements, the 1990s is proving to be the decade of the post colonial national liberation movements. Self-determination is not a dirty word. The political force that it generates will, in the end, prevail over the power exerted by many existing state structures.

Network exists to help, support and network the worldwide efforts being made to secure international recognition of the Tamil right to self determination.

Correspondence Address:
The International Federation
of Tamils, 17, Birchview
Close, Yateley, Camberley,
Surrey GU17 7DL

every year without exception on torture by Sri Lanka authorities - and Sri Lanka has continued to torture, year in and year out, again without exception.

In January 1986, Amnesty Reported: "Amnesty International was concerned about reports of arbitrary killings of many hundreds of non combatants by government security forces in northern and eastern Sri Lanka and of many 'disappearances'. Widespread torture of political detainees was reported... The organisation also remained concerned about long term detention without charge or trial of many hundreds of Tamils."

Amnesty reported again in January 1988: "The (Sri Lanka) police and armed forces continued to kill non combatant Tamils... Of particular concern were reprisal killings by the security forces and reports that Tamil suspects taken into custody were shot or tortured to death and their bodies disposed of in secret."

Amnesty reported yet again in January 1989: "Thousands of people were detained without charge or trial, and dozens 'disappeared' following arrest by the Sri Lankan security forces and by the Indian Peace Keeping Force (IPKF) deployed in the northeast. The fate of hundreds who had disappeared in previous years remained inadequately investigated. There were many allegations of torture."

In January 1991, Amnesty reported: "(During 1990) Thousands of people disappeared or were extra judicially executed in the northeast; many were tortured and then killed in custody. An unknown number of others were detained in the area... Government forces in the northeast were reported to have extra judicially executed thousands of defenceless civilians in areas they had regained.. Victims were reportedly shot, bayonetted, stabbed or hacked to death; some were said by witnesses to have been burned alive."

"Victims bodies were regularly left in the open. The identities of many remained unknown; others, presumably killed in custody, were identified as people who had been detained by security forces days earlier. Some had been burned beyond recognition or mutilated. In Amparai, where the Special Task Force, a police commando unit, was especially active, bodies - some without heads - began to be washed up on the beaches from September.

... Both the security forces and the government refused to acknowledge that many defence-

less people had been deliberately killed... Victims included babies and their mothers, children and elderly men and women."

And now in February 1994, (and countless 'courteous' letters later) Amnesty has once again reported at length on torture, Sri Lanka style in 1993: "Some Tamil people have been arrested by groups of armed men in military or civilian dress, blindfolded and taken to secret places of detention where they have been held at least a week,

'disappeared' in the south between 1988 and 1990, by police or army personnel who sought to hide their identities in order to evade accountability for their actions.

Torture or ill treatment is a routine method of forcing detainees to confess to involvement with the LTTE. In particular, Amnesty International has interviewed a number of Tamil detainees who were beaten by CDB officers during interrogation. Prisoners held in secret detention by the army or other groups suffer more severe forms of torture.

Amnesty International has also collected several first hand accounts of prisoners being beaten in local police stations, including those in Dehiwela, Kotahena and Peliyagoda. Sometimes prisoners are beaten while being questioned. On other occasions police randomly kick and punch prisoners in police cells for no apparent reason or ostensibly as a punishment for some perceived misdemeanour.

Victims are often too frightened to complain about the treatment or do not believe their complain would lead to proper investigation and action. The DIGP-Colombo told Amnesty International that no investigations have been launched into beatings because he had not received any complaints about specific incidents. ."

Amnesty recommended yet again, in terms reminiscent of its 1985 report, that 'the government should immediately end the detention of people in secret places' and that 'the government and leaders of the security forces should publicly state and issue orders that torture and other ill treatment will not be tolerated.'

After ten years of Amnesty Reports, the Tamil people may be forgiven if they feel that these Reports have served only to demonstrate that the answer to forty years of consistent and systematic human rights violations by the Sinhala dominated Sri Lanka government cannot be another ten years of Amnesty Reports. It is true that facts concerning violations of human rights need to be ascertained and published. But information on human rights abuses is not an end in itself. Human rights is not some self sufficient industry concerned simply with providing employment for researchers.

The non governmental organisation, International Educational Development took a more rounded approach at the

UN Sub Commission on Protection of Minorities in August 1990: "The Universal Declaration of Human Rights states that all persons... have the right to the full realisation of their human rights and to an international order in which their rights can be realised. The Sri Lanka situation has shown that for the past forty years, the Sinhala controlled government has been unwilling and unable to promote and protect the human rights of the Tamil population, and the Tamil population has accordingly lost all confidence in any present or future willingness or ability of the Sinhala majority to do so.

Are people in this situation required to settle for less than their full rights. Can the international community impose on a people a forced marriage they no longer want and in which they can clearly demonstrate they have been abused? We conclude that in order for the human rights of the Tamil people and others in a similar situation to be realised, the international community must invoke the principle of self determination as it arises from persistent non fulfilment of the rights of minorities who have been subsumed into larger states."

At the end of the day, the question that Amnesty may well need to ask is: what is the extent of its commitment to human rights? As the story goes, a chicken and a pig passed a man in a restaurant enjoying his bacon and eggs. The chicken pointed to the eggs and spoke of its commitment to food production. The pig replied, pointing to the bacon: 'You are only involved - I am committed.' The Tamil people have been at the receiving end of Sinhala Buddhist chauvinism for several decades and they have put their lives on the line in the defence of their homeland and of their near and dear. To report on human rights in the island of Sri Lanka without admitting to the justice of the demand for a Tamil homeland and the right of the Tamil people to govern themselves, is to speak the language of the chicken - involved perhaps, but, certainly, not committed.

It is, perhaps, all this and more which impelled Tamil Eelam leader, Velupillai Pirabakaran to say to the Tamil people on Maha Veerar Thinam in November 1993: "...we are fully aware that the world is not rotating on the axis of human justice. ...International relations and diplomacy between countries are determined by the self interest of each country. .. In reality, the success of our struggle depends on our own efforts, on our own strength, on our own determination..."

The Tamil people know that they cannot afford the luxury of crying helplessly about the cynicism of real politick. They have recognised the need to marry principle with power and the Liberation Tigers of Tamil Eelam represent an open manifestation of that recognition and that marriage



"As the story goes, a chicken and a pig passed a man in a restaurant enjoying his bacon and eggs. The chicken pointed to the eggs and spoke of its commitment to food production. The pig replied, pointing to the bacon: 'You are only involved - I am committed.' The Tamil people have been at the receiving end of Sinhala Buddhist chauvinism for several decades and they have put their lives on the line in the defence of their homeland and of their near and dear. To report on human rights in the island of Sri Lanka without admitting to the justice of the demand for a Tamil homeland and the right of the Tamil people to govern themselves, is to speak the language of the chicken - involved perhaps, but, certainly, not committed."

interrogated and torture to make them confess to involvement with the LTTE. Families have no idea who has taken their relative nor where their relative is detained.

Under Emergency Regulations 19(8) it is a criminal offence to detain any person in an unauthorised place of detention, which reflects one of the recommendations made by Amnesty International and accepted by the Government in 1991. It is therefore very disturbing that only a few months after the Defence Secretary gazetted a list of 343 authorised places of detention in Sri Lanka, people were being abducted, held in secret, unauthorised locations and interrogated under torture. This is reminiscent of the manner in which thousands of people were

TEEDOR Reports from Tamil Eelam

DISTRIBUTION OF CADJU PLANTS IN MULLAITIVU

The Mullaitivu District Branch of TEEDOR (the Tamil Eelam Economic Development Organisation) distributed free cadju plants to people in the district from its ten acre nursery farm. Also 2000 coconut palms have been sold. These plants are now being grown by the people in their own lands.

FISHING NETS GIVEN ON LOAN

Eighty fisherman in the Mullaitivu District have been provided

Chit Chat

JOB FOR THE BOYS?

"Ex SLFP now UNP, Anura Bandaranaike interviewed by the Sinhala owned Sri Lanka Sunday Times on the UNP defeat in the Southern Province elections in March: Q. Some say that the abduction of Franciscu (SLFP member in the old Provincial Council) backfired on the UNP? A. No one can say just because Franciscu was abducted the Peoples Alliance won the election. Though President Jayawardene suspended the civic rights of Mrs. Bandaranaike, which was seen as a grave injustice, he still won the next election by a million votes. Q. Now Franciscu has lost his seat. Won't the UNP help him? A. We can give him a Government job. I have not met him. When I meet him I should talk about it" - Sinhala owned Sri Lanka Sunday Times, 3 April 1994

THE MIDDLE PATH?

UNP General Secretary, Senior Minister and ex President Premadasa stalwart Sirisena Cooray interviewed after the Southern Province election defeat: Q. Are you saying that when Mr. Dissanayake was taken back, your personal opinion did not matter? A. I took the middle path. I acted on the ground that we should get as many members as possible to the party. Q. Are you implying that you are against Mr. Dissanayake's re-entry? A. Yes, it could be. Q. Are there any factions in the UNP today? A. I don't see any factions. There can be people faithful to certain others. Q. How would you compare President Wijetunga with President Premadasa? A. All leaders have their own style of working. Q. Who is the more talented of them? A. Everyone knows that. You needn't ask me."

with fishing nets worth Rs. 277,000/- on a loan basis. The costs of these nets are repayable by the fishermen in instalments during a period of 20 months.

VETERINARY SERVICES

TEEDOR has provided veterinary services by opening an Animal Health Centre at Kumilamunai in the Manal Aru area. The Centre provides services such as disease prevention, drugs and treatment of diseased cattle.

SESAME CULTIVATION

Several Village Production Committees of TEEDOR within the Killinochi District have each started a two acre farm for growing sesame, a grain widely in use amongst the Tamil people.

SELF SUFFICIENCY IN SALT

Due to the efforts made to attain self sufficiency in salt there is now sufficient salt for consumption. At the outbreak of the war in June

1990, a kilo of salt cost Rs. 30/- as it had to be brought from Colombo. Now, there is no shortage and a kilo costs Rs. 10/- in the retail market.

DOUBLE BURNER ECONOMY OVEN

The double burner economic oven, in wide spread use in the Jaffna Peninsula has now been introduced in the Killinochi District as well to prevent cutting down trees for firewood. Already 117 such ovens have been ordered from TEEDOR for Killinochi.

VILLAGE UPLIFT SCHEMES

Under TEEDOR's village uplift schemes, poultry farms have been opened at Ramavil and Kodikamam in Thenmadaratchy and in Alavi and Karanavai in Vadamaratchy. A fruit processing centre has been opened at Meesalai. 30 families have benefited by this scheme.

HOT SPRINGS WEEKLY FROM TAMIL EELAM: A long way to go before a just peace can be achieved

A true and sincere desire for peace and settlement of the Tamil national question seems to be still far away from the minds of the Sinhala leadership - political or otherwise. This is the general opinion amongst people in Jaffna. They ask: "Has any Sinhala politician called for an end to the war unconditionally and the commencement of peace processes? Not a single politician whether of the Government or of the (Sinhala) Opposition has expressed such a view thus far..."

...after the Poonakari (Pooneryn) battle, it has not been possible for the Government to hide from the Sinhala people that Sinhala soldiers also die - and that too, in large numbers in the war in the NorthEast. The Poonakari battle has exposed the Government's utterly false propaganda. Tamil civilians who are not involved in combat are killed in large numbers by aerial bombardment and shelling. Hardly a single Liberation Tiger has ever died in these aerial bombings and artillery shellings. But the Government manufactured false propaganda to deceive the Sinhala people that it was killing large numbers of so called 'Tiger terrorists'. For the first time, after the Poonakari war, the Sinhala people found out that more Sinhala soldiers died than Tigers. Not only that, the Government also lost heavy weapons to the Tigers which naturally increases the fire power of the Tigers... The death at one and the same time of Sinhalese soldiers much in excess of the Tigers who died in the same battle clearly showed the Sinhalese people that the Government was lying. They did not know what had happened to their children. Whether they were alive or dead was not known to them...

It is this agitation that began in the minds of the ordinary Sinhala villager that in turn began to worry the Government and the Sinhala chauvinists. The Sinhala chauvinists - the so called 'national press' and 'intellectuals' - were worried that a realisation by the Sinhalese people that their children were laying down their lives in alien soil without the 'enemy' having come to attack them in their homes, could lead to the Sinhalese people refusing to participate in the war.. In an effort therefore to pacify Sinhala popular opinion they began to speak of peace and militarily weakening the Tigers at the same time. This self contradictory theory clearly shows that Sinhalese politicians, press (including the so called 'national' English press based in Colombo) and 'intellectuals' are really not keen on peace and a just settlement of the Tamil national question but are only interested in appeasing angered Sinhala public opinion. The Sinhala leaders are talking differently at different times with intrinsic contradictions. This shows that there is a long way to go before a just peace can be achieved. (Hot Springs Weekly, Tamil Eelam, 23 January 1993)

Professor Peter Schalk hits out

Professor Peter Schalk of Uppsala University, Sweden, in a hard hitting letter to the Swedish Minister of Immigration Affairs, in March 1993, has protested against the attempt to deport Tamil asylum seekers which led to one of them, Vickramaraja Tissaiveerasingham setting fire to himself in the streets of Ensobing in Sweden.

Professor Schalk said: "On March 2 1994, an Eelam Tamil tried to kill himself by setting fire to himself, having poured petrol on his clothes. He is still living but he is struggling for his life in the Academic Hospital in Uppsala. His full identity and background is known to me. You have received a number of letters regarding this case and you have kindly instructed your secretary to answer on your behalf. I find however that your secretary throughout has misinterpreted the spirit of these letters and I therefore kindly ask you to instruct him to answer in an adequate way. He interprets these letters falsely as a request to you to interfere in the legal process of decision making... Now this is a complete misunderstanding of the request that is put forward to you. The request is that you as a law maker change the immigration law in Parliament so as to make it more humane. You are responsible for the present Immigration law, and the Immigration Board and the Aliens Appeal Board only execute your will, or still better, our will that you on behalf of the Swedish people formulate in Parliament. Your protecting Secretary wants to hide you behind a curtain of non responsibility..."

"Tamils exposed regularly to racist programs in Sinhala dominated areas"

"Coming to the present case of the Eelam Tamil who burnt himself you should see it in a series of events. In October 1993 you were responsible for giving orders to the Swedish Immigration Board and the Aliens Appeal Board to start a wave of deportations back to Sri Lanka. You gave millions of kroner to the police to chase refugees in hiding. These institutions executed your will promptly and perfectly but it led to a reaction by the Tamils. They started a hunger strike in the St. Peters Church in Rebro and six of them were determined to die as a result of fasting.... Many Eelam Tamils move about with thoughts of committing suicide. One of them now has made a serious attempt to kill himself. You must understand their situation correctly. They are victims who have been pushed into a situation of no alternative. Their lives have been made impossible by the Sri Lankan government.. the Tamils have been exposed regularly in the modern history of Sri Lanka to racist programs in Sinhala dominated areas. Having been weakened in their social position they are economically exploited by sharks. Then they try to get a future for them and their children in Sweden. Here, you make laws that instruct our executive administration to deport them. Finally they are left with no alternative..."

"We want a humane and multi cultural Sweden and we can afford it. We have elected you to accomplish that. The first thing you can do is to instruct your Secretary to answer letters in a proper way. What he writes in conscious misunderstanding. His letters read like 'goddap yaskait' (no rhyme or reason). The letters you get (from Tamils) are written by people who are deeply concerned about their individual and collective survival as a cultural group and they deserve a serious, sensitive concerned and individualised reply. What (your Secretary) writes, he has copied hundreds of times from his computer. I feel deeply embarrassed and ashamed on behalf of my Tamil friends by his answers. You are responsible for what he is writing. You are also finally responsible for the Immigration laws. You cannot escape that responsibility. I want to know how and when you intend to reform the present immigration law for the benefit of immigrants and refugees."

President, Tamil Society of City University says: "Marry culture with political freedom"

The Tamil Society of City University, London presented its Annual festival of Tamil Arts and Culture at the Great Hall of the University on 9 February 1994. The Hall was crowded with hundreds of Tamils and non Tamils. The President of the Tamil Society, Moses A.S. Thasan addressing the audience, spoke of the need to marry culture with political freedom. He said that no people or nation can dream of developing, maintaining or preserving its cultural heritage unless it has control over its destiny. Professor Kopan Mahadeva spoke on the history of the Tamil Eelam struggle. The Chief Guest at the function was Professor R.N. Franklin, the Vice Chancellor of the University. The classical Tamil music for the afternoon was presented by the students of the London Veena Group led by Mrs. A. Srisikantharajah.

Australasian Federation of Tamil Associations tells Human Rights Sub Committee of Australian Parliament on Foreign Affairs, Defence and Trade:

"Quiet diplomacy is not enough"

Australasian Federation of Tamil Associations gave evidence before the Human Rights Sub Committee of the Australian Parliament on Foreign Affairs, Defence and Trade recently. The evidence was given at the inquiry into Australia's international efforts to promote and protect human rights. Mr. Ana Pararajasingham, Secretary of the Australasian Federation of Tamil Associations and Mr. V.-Sureshan, Secretary of the Eelam Tamil Association, New South Wales appeared before the Committee.

Mr. Pararajasingham called upon the Sub Committee on Human Rights (of the Joint Standing Committee of the Australian Parliament on Foreign Af-

fairs, Defence and Trade) to assist in bringing about a political settlement of the conflict in the island of Sri Lanka by firstly impressing upon the Sri Lankan government the international community's desire for a negotiated political solution.

He said that this could be done not only by direct government to government communiques but also by endorsing the views expressed at sessions of the United Nations Human Rights Commission.

Mr. Pararajasingham pointed out that at the 48th Sessions of the UN Human Rights Commission, the Commission had reiterated the need for a negotiated political solution 'based on principles of respect for human rights and fundamental freedoms leading to a durable peace in the north and east' of the island of Sri Lanka.

LIBERATION TIGERS DEFENCE COLLEGE

"The LTTE women's wing publication 'Suntathirap Paraivagal' carried an article recently on Lt. Col. Pama who had died after being critically wounded in the Pooneryn attack. She had joined the LTTE in 1989 and had participated in defensive operations around Palaly in 1990. Later she had fought in the battle for Elephant Pass and in the jungles of Weli Oya against the advancing columns of the (Sri Lanka) army. She was taken into the women's wing of the Sea Tigers when it was established in March 1992 and in due course became deputy commander. In the days before she was sent off to participate in preparations for the Pooneryn attack, Soosai, Special Commander of the Sea Tigers, had put her in charge of Kilali - a complex and difficult duty ... what makes Lt. Col. Pama's case noteworthy is that among her merits the write up on her recounts the fact that she had been to the LTTE's Defence College for training of officer corps. Soosai mentions.. that he had first seen Pama at this Defence College."

The establishment of the LTTE's Defence College for training an officer corps is one of the most important developments in Eelam War Two... the large scale operations which Pirabakaran was aiming at in Eelam War Two required leaders who could coordinate manoeuvre and lead large bodies of troops


into battle... that it was necessary to devise drills for large bodies of men (and women) to achieve tactical mobility in the field and to effectively large scale operations involving major advances in gathering and processing military information, planning, logistics and supply...

The scale of the operation and the degree of tactical advantage which was swiftly achieved at Pooneryn was among other things due to a trained officer corps... A significant contribution must have been made by Pirabakaran himself who was a voracious collector of military literature from his earliest days as the leader of the Liberation

knowledge... the reading material is in Tamil. This has to be viewed in the light of the problems faced by armies of the sub continent that were essentially British forces led by an officer corp which even after the demise of the empire remained British in everything but its nationality....

The LTTE's potential, it should be evident now, is also derived from the fact that it has been able to evolve a system of military thought unhindered by the legacy bequeathed on the armies of South Asia by the West. (Ex Pote ideo-logue, now turned regular columnist in the Sinhala owned Sri Lanka

Democracy, Sri Lanka Style



sion of all economic assistance to the Sri Lanka government and the implementation of economic sanctions."

Responding to a question from the Chairman of the Sub Committee on Human Rights as to how the Australasian Federation saw 'a peace process unfolding progressively and a solution being achieved that could endure', Mr. Pararajasingham said:

"As recently as in March 1993, in a BBC interview, Mr. Pirabakaran stated that he is prepared to consider even the concept of federalism provided it acknowledges the autonomy of the Tamil homeland and self determination. Given this stance, we believe as a first step, the Sri Lanka government must be persuaded into the negotiating process. We do not think that quiet diplomacy is enough."

COMMON SENSE AND GOEBBELS

"Common sense suggests that communicators want to be believed... Yet observation of the media in Sri Lanka flies against these common sense assumptions. In Sri Lanka the major media organisations, particularly the government owned Lake House and the electronic media, seem to be singularly unconcerned about credibility. Even the privately (Sinhala) owned media do not seem to care that much about credibility.. the general pattern has been to publish/broadcast, credibility be damned. Is this a case of following Goebbel's rule of the big lie, or are there specifically Sri Lankan factors at work?" - Sinhala writer Rohan Samarajiva in Sinhala owned Lanka Guardian, 1 April 1994

EXPLOSIVES FREELY AVAILABLE

"The bomb blasts at four (Colombo) Hotels on Friday night (8 April) and the Dehiwala Zoo on Saturday came as an explosive curtain raiser to the festive season... The authorities have blamed the LTTE for the incidents and while destabilising the tourist industry cannot be ruled out as the motivating factor, business rivalries and other personal factors too will have to be considered in any well rounded analysis of the blasts... With the free availability of weapons and explosives it is easy for anybody with ulterior motives to smuggle these in anywhere..." - Editorial Comment, Sinhala owned Sri Lanka Sunday Island, 10 April 1994

A VIEW FROM THE ENEMY'S CAMP

Sunday Island, 3 April 1994)

HUMAN RIGHTS? WHAT HUMAN RIGHTS!

"Following an NGO attempt at Geneva to push through an anti Sri Lanka resolution at the Human Rights Commission session, the Sri Lanka government has decided to closely monitor the activities of all NGOs operating in the island. Though a disclosure in due course was announced, the identity of the NGO involved was not revealed. A Government spokesman said that 'foreign elements' backing the LTTE were also behind this NGO." - Sinhala owned Lanka Guardian, 1 April 1994

SPEAKER

M.H.MOHAMED: 'I CAN TRUST LTTE'

Sri Lanka Speaker M.H. Mohamed interviewed by Sinhala journalist Daya Lankapura about his cancelled visit to Tamil

முத்திய கோட்டுக்கருகே
அமைந்துள்ள ருவாண்டா
நாடானது பச்சைப்பசும் புற்ற
ரைகளையும், தொடர்லைப் பாங்
கான் மலைத்தொடர்களையும்,
நீர் வீழ்ச்சிகள், வாயிகளையும்
உள்ளடக்கிய சிறியதொரு
நாடாகும்.

துரிய உச்சம் வருடத்திற்கு இரு
தடவைகள் நிகழ்ந்தாலும் கடல்
மட்டத்தின் மேல் 5000 இல்
இருந்து 15000 அடிகள் வரை,
இந்நாட்டின் பெரும்பாலான பகு
திகள் அமைந்திருப்பதால்
பொதுவாக பிதமான காலதி
லையைக் கொண்டதாகவே
விளங்கின்றது.

உயர் நிலப் பகுதிகள், பருவக்
காற்று மழை வருடத்துக்கு
இருதடவைகள் இடம்பெறுவது
போன்றனவற்றால் ஆபிரிக்கா
வில் இருப்பும் நதிகளை
விளங்கும் நெநல் மற்றும்
கொங்கோ நதிகளின் வடிகால்
அமைப்புப் பகுதிகள் ருவாண்டாவிலே
அமைந்துள்ளனமே
இங்கு குறிப்பிடத்தக்கது.


யினமான கீட்டுவினருக்கும்
சிறுபான்மையினத்தைச் சேர்ந்த
டேசியினருக்குமிடையே நீண்ட
காலமாகக் களன்று கொண்டிருக்கும்
இனப்பிரச்சினை சம்பந்தமாக
அயல்நாடான தான்சானி
யாவில் இடம்பெற்ற சமாதானப்
பேச்கவார்த்தைகளில் கலந்து
கொண்ட ருவாண்டாவின் சனா
தீபதியான 57 வயதுடைய ஜீவனில்
கபயாரிமானாவும், புருண்டியின்
சனாதீபதியான 38 வயதுடைய
சைப்ரியன் நயாமிராவும்
யெனம்செய்த ருவாண்டா சனா
தீபதியின் ஜெட் விமானம்
கிகாலி விமான நிலையத்தில்
தரையிறங்க முயன்றபோது ராக்கூ
தாக்குதலுக்குள்ளானதில்
விமானத்தில் பயணம்செய்த
அனைவரும் கொல்லப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக
ருவாண்டாவில் உள்ளாட்டுப்
போர் நடைபெற்று வந்திருந்தாலும்,
எப்பிரல் 6 ஆம் திகதி
சனாதீபதிகள் கொல்லப்பட்ட
சம்பவமானது, அந்நாட்டில் நாடுக்குத்தின்
தீர்த்தில் வரை வாசலைத் திறந்துவிட்டது
போல அமைந்தது.

பெண்கள் கொல்லப்படுவதற்கு
முன்பாக கற்பழிக்கப்பட்டனர்.
சில திடங்களில் பிள்ளைகளை
முதுகில் கட்டிய பெண்கள்,
இதேபோல் பிள்ளைகளை முதுகில்
சுமந்த ஏனைய பெண்களைக்
கொலை செய்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இளம் வயதினர் கைகளில்
கத்தி, வாள், கோடரி, ஈட்டி,
பொலலு, கூரைட்டி, துவக்குகள்
சுகிதம் நகரில் விலம் வந்தபோது, இராணுவத்தினர் அங்கு
கொல்லப்படுத்த முனையை
வில்லை. 'வேலியே பயிரை
மேயும்போது' நீதி நியாயம் சட்டம் ஒழுங்குக்கு இடமேது.

ருவாண்டாவில் நடைபெற்ற சம்பவங்களைக் கேட்கும்போது
பலருக்கு கொழும்பின் யூலைக்
கலவரங்கள் நூக்கத்துக்கு வரலாம். சிங்களக் காடையர்களை
நால் நிகழ்த்தப்பட்ட பல அனர்த்தங்களைப் பெரித்து 'மனிதனில் மிருகம்' என்று 'ரைம்' சஞ்சிகை கட்டுரை வரைந்திருந்து போல அமைந்தது.



500 ஆண்டுகளுக்கு முன்பாக எத்தியோப்பியாவிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

நாள்தைவில் கால்நடை வைத் திருப்பவர்களே செல்வந்தர்கள் எனும் நிலை ஏற்பட, கால்நடைக்குப் பதிலாக காணிகள்

கூறப்படுகிறது. ருவாண்டாவின் பிரதம மந்திரியும் டேசி இனத்தவருமான சக்தே எனும் பெண்மனியின் வீட்டைச் சூழ்நிலைக்காண்டு இக்காவற்படி அங்கு நின்ற ஐ. நா. படையினரானார் புதுபாணிகளாக்கி அவரசர் சுட்டுக் கொன்றதுதுன் பாதுகாப்புக்கு

ருவாண்டாவில் இனப்படோலை தொருமா?

எனினும் அண்மைக்காலமாக ருவாண்டாவில் இடம்பெற்றுவரும் இனப்படோலைகளால் சீந்தப்பட்ட குருதி வெள்ளம், இவ்வின்ட நதிகளையும், ஆழம் வாயிகளையும் கெந்திரமாக்கியுள்ளது.

குன்றுகளைத் தழுவி வந்த தென்றல் காற்றுக்குப் பதிலாக தற்போது பின்வாடையே வீச்கிறது. ஆறுதலாம், அழகிய காட்சிகளை ரசிப்பதற்குப் பதிலாக உள்ளார் மக்களும் வெளிநாட்டவும் அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியெலுமின்றனர்.

ருவாண்டாவின் தலைநகரான சிகாலியின் சனத்தொகையின் ராணு 300,000 பேரில் அரைவாசிப்பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். உதவி மழுங்கும் ஸ்தாபனங்களின் உத்தியோகப்

குறிப்பாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த டேசியினரே தாக்குதலுக்குள்ளான போதும் மதுருமார், உதவிபுரியும் ஸ்தாபனங்களைச் சேர்ந்தோர், மனித உரிமைகள் அமைப்பாகச் சேர்ந்தோர், பெண்கள், பாலகர் எனப்பல தரப்பட்டோரும் பலிக்கடாக்களாக்கப்பட்டனர்.

அகதி முகாம்கள், பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள், விளையாட்டுமைதானங்கள் எனப்பல இடங்களில் தஞ்சம் அடைந்தோர் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டும், கொத்தப்பட்டும், துப்பாக்கிக் குட்டுக்குள்ளாகியும் மரணமானார்கள். வெட்டப்பட்டதலைகள், அவயவங்கள் வீதி யோரங்களில் சிதிரிக் காணப்பட்டன. செஞ்சிலிவுவைச் சங்கத்தைச் சேர்ந்தோர் தீர்த்தியே வெளியேறிய அனர்த்தங்களின் அகோரத்தை அறிந்துகொள்ளலாம்.

தகும் இங்கு நாபகத்திற்கு வருகின்றது. 17 வருடங்களாக ருவாண்டாவில் மிசனரி வேலை செய்து, மயிரியூபில் உயிர் தப்பி நாடு திருப்பிக்குவிப்பதற்குப் பாதியாக நிருப்பித்து பாதியாக நினைத்துப் பார்க்க முடியாத மிருகத்துண்மான நிகழ்வுகள் ருவாண்டாவில் நடைபெற்றுள்ளன என விபரித்துள்ளார். மேலும் "ருவாண்டாவில் இரத்தம் சிந்தப்பட்டதைப் போன்ற மனித அவலங்கள் மிக அருமையாகவே இடம்பெற்றுள்ளன" என செஞ்சிலிவுவைச் சங்கத்தின் சர்வதேச ஆணைக்குமுடு அரியிவித்துள்ளதில் இருந்து அங்கு இடம்பெற்ற அனர்த்தங்களின் அகோரத்தை அறிந்துகொள்ளலாம். சனாதீபதிகளைச் சுமந்து வந்த ஆகாய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது என ருவாண்டாவின் அரசாங்கம் அறிவித்துவிலே வெளியேற்றும் மரணமான விமானங்கள் வீழ்த்துவது முறையில் பெல்ஜியத்தில் நிருப்பித்து பாதியாக விளையாட்டுத்தொடர்கள் எனினும் நாளைதைவில் கீட்டு இனத்தவர் கிளர்ந்துபோது போராடியதில் ருவாண்டா 1962 இல் சுதந்திர நாடானது. இக்காலகட்டத்தில் இலடச்கணக்கான டேசி இனத்தவர் அயல் நாடுகளுக்கு அபலைகளாக வெறுமெனே வெளிநாட்டவர்களே வெளியேற்றும் முயற்சியிலேயே கவனம் செலுத்தினார். மேலும் ஐ. நா. படையினர் தொகையை 2400 இனத்தவர் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்து போதும் சோமாலிய வில் கற்றுக்கொண்ட படிப்பினையின் பின் தமது இராணுவ பலத்தை காட்டிக்கொள்ளாமல் இவர்கள் வெறுமெனே வெளிநாட்டவர்களே வெளியேற்றும் முயற்சியிலேயே கவனம் செலுத்தினார். விமான விபத்தில் சொல்லப்பட்ட கயயிரமானா 1973 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பதவிக்கு போதும் பிற்பட்டகாலங்களிலும் ருவாண்டாவும் புருந்தியும் பெல்ஜியத்தில் நிர்வாகத்துக்குப்பட்ட பிரதேசமாக விளையின் எனினும் நாளைதைவில் கீட்டு இனத்தவர் கிளர்ந்துபோது போராடியதில் ருவாண்டா 1962 இல் சுதந்திர நாடானது. இக்காலகட்டத்தில் இலடச்கணக்கான டேசி இனத்தவர் அயல் நாடுகளுக்கு அபலைகளாக ஒடியிருந்தனர்.

பரிமாற்றும் செய்யப்பட்டு இதன் மூலம் வளர்ந்த நிலப்பிரதுவ முறையின் கீழ் டேசி இனத்தவர் செல்வாக்குடையவராக விளைகினர்.

முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போதும் பிற்பட்டகாலங்களிலும் ருவாண்டாவும் புருந்தியும் பெல்ஜியத்தில் நிர்வாகத்துக்குப்பட்ட பிரதேசமாக விளையின் எனினும் நாளைதைவில் கீட்டு இனத்தவர் கிளர்ந்துபோது போராடியதில் ருவாண்டா 1962 இல் சுதந்திர நாடானது. இக்காலகட்டத்தில் இலடச்கணக்கான டேசி இனத்தவர் அயல் நாடுகளுக்கு அபலைகளாக ஒடியிருந்தனர்.

விமான விபத்தில் சொல்லப்பட்ட கயயிரமானா 1973 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பதவிக்கு வந்திருந்தார். கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின்படி டேசி இனத்தவர்கள் செலுத்துக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டதுடன், இரு தசாப்தங்களாக உகண்டாவிலை வாழ்ந்த வருடத்தில் கூடுதலாக வெளியேற்றும் நிலங்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இக்கலைகளைக் கீட்டு இனத்தவர் பலரிடையே குறிப்பாக சனாதீபதியின் காவற்படையினரிடையே அதிருப்பதைப் போன்ற கைவற்படையினரால் எவ்விப்பிட்ட ராக்கிடேடே சனாதீபதியின் விமானத்தை வீழ்த்தியுள்ளது என பெல்ஜிய இராணு

പുലിക്കൾ കൂട്ടുപ്പാട്ടില് ഉണ്ടായിട്ടും കാരിന്തുവരുമെന്ന്
തന്റെ കാരിന്തുവരുമെന്ന് അഭിരൂപിച്ചുവരുമെന്ന്

யாழ் சென்றுவந்த டென்மார்க் பத்திரிகையாளர் தகவல்

“புலிகள் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரத்தை (யாழ்ப்பாணத்தை) தமு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அத்துடன் இதுவே தமிழ்நாட்டின் பெரும் பகுதியாகும். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் அனைத்தும் ஒரு தனிநாட்டுக்கான பூர்த்திகளைக் கொண்டுள்ளன. ஒனிவீசும் தலைவராக பிரபாகரன் தமிழ் மக்களின் அன்பைப் பெற்றுள்ளார்”.

இவ்வாறு சமீபத்தில் யாழ்-
குடாநாட்டுக்கு சென்றுதிரும்பிய
மார்ட்டின் அடலர் (Martin Adler)
எனும் டென்மார்க் பத்திரி-
கையாளர் பொலிரிகன் (Politiken)
எனும் டென்மார்க் தினசரி
யில் 23-04-1994 இல் எழுதியுள்
ளார். மக்களுக்கு எதிரான யுத்
தத்தை சிறிலங்கா நடத்துவதா
லேயே தமிழ் இளைஞர்கள்
ஆயுத எதிர்ப்பில் இரங்க வேண்-
டிய நிலையை ஏற்படுத்தியது
என அருட்திரு இம்மானுவேல்
(கத்தோலிக்க குருட தலைவர்)
தம்மிடம் விளக்கியதாகவும் இப்
பத்திரிகையாளர் எழுதியுள்ளார்.
இவர் தமிழ்ம் ‘தியாகிகளின்
நாடு’ என்ற தலைப்பில் துசான்
ஒரோ என்பவருடன் சேர்ந்து
எழுதிய கட்டுரையின் தமிழாக்
கத்தின் சில பகுதிகள் பின்வரு
மாறு:-

தமிழ்ம் தியாகிகளின் நாடு

பத்து வருடங்களாக இலங்கை
 யில் விடுதலைப் புலிகளுக்கும்
 சிங்கள் அரசுக்கும் இடையில்
 நடக்கும் கொடுர யுத்தம் நாற்று
 தினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பலியாக்கியுள்ளது.
 இதில் பலர் பொதுமக்களே.
 கொழும்பில் உல்லாசப் பயணிகள் தங்கும் விடுதிகளின் மீதான குண்டுத் தாக்குதல்கள் இலங்கைக்கு வரவண்ணும் உல்லாசப் பயணிகளை பயப்படுத்தியுள்ளது.

தெல்லிப்பளையில் கிட்டத்தட்ட ஒன்றும் இல்லை. பலாவி இதற்கு வடக்கே உள்ளது. ஒரு உடைந்த வீட்டில் இருந்து புலி களின் துப்பாக்கிச் சுத்தம் கேட்கிறது. இதன் பிறகு கிறனைட்டு ஒன்று அங்கிருந்து நாறு மீற்று தொலைவிலுள்ள தோட்டம் ஒன்றில் விழுந்து சிதறுகிறது. நாம் நின்ற நிலம் உதறுகிறது. அங்கிருந்து முன்னாறு மீற்று தொலைவில் கண்ணி வெடுவயல்கள் மின்சார வேலிகள் இருக்கின்றன. இங்கே இராணுவம் கிடங்குகளில் பதங்கியுள்ளது. பலாவி வடக்கிலே பெரிய இராணுவ முகாம் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டில் ஒரு பெரிய காயம் என்கிறார் யாழ்ப்பாணப் பகுதி புலிகளின் பொறுப்பாளரான இருபத்திருடு வயது கடைய செல்வாராசா. இவரே எங்களை பலாவி முகாம் பகுதிக்கு அழைத்து வந்தவர்.

മുരിക്കമുട്ടാത് നമ്പിക്കൈ

பலாவியில் அண்ணளவாக ஐந்திலிருந்து பத்தாயிரம் இராணுவத்தினர் உள்ளனர். இந்த முகாம், வடக்கே ஒரு முக்கியத் துவம் வாய்ந்த முகாம் ஆகும். இராணுவம், கடற்படை மற்றும் ஆகாயப்படை முகாம்களும் இங்கே அமைந்துள்ளன. இங்கிருந்தே இராணுவம் யாழ்ப்பாணம் மீதான தனது ஆகாயத்

தாக்குதலை நடத்தி வருகின் றது.

றனர். யாழ்ப்பாணத்தில் பிறகு
கும் குழந்தைகள் இருப்பதைந்
திலிருந்து முப்பது வீதமானோர்
நிறை குறைந்தே பிறக்கின்றனர்.
கொழும்புள் ஒப்பிடும்போது,
அதிகளவில் தொற்று வியாதிகள்
பரவுவதாகவும், மலேரியா
போன்ற தொற்று நோய்களால்
குழந்தைகள் பலர் இறப்பதாக
வும் இவர் கூறுகின்றார்.
ஆனால் இவற்றைத் தடுப்பதற்
கான மருந்துவகைகளையும்
அரசாங்கம் தடைசெய்துள்ளதா
கவும் கூறுகின்றார்.

தல்களால் இன்று இங்கு ஒரு விடுகூட தாக்குதல்களில் இருந்துதப்பவில்லை. குண்டுகளைப் போட்டு எம்மைப் பல நூறு வருடங்களுக்கு அரசாங்கம் பின் தள்ளியுள்ளது என்கிறார் அருட்திரு நேசநாயகம். போனவருடம் இவருடைய சென் ஜேம்ஸ் தேவாலயம் இராஜாவுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் பதினெட்டு பதினெட்டு மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமை இவர் தனது இருபத்தெந்து வருடத்தால் சேவையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதே நடந்தது.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத் தடையினால் (1-990 இல் அமுல்படுத்தப்பட்டது) மக்களின் அன்றாட வாழ்க்கைக்கூடியுள்ளது. 1992 இல் இராணுவம் ஆணையிறவுப் பாதையை தடை செய்க யாம். கடாநாட்டுக்கும்

யாழிப்பாணம் வைத்தியசாலையே சேவையில் உள்ளது. இது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் திருந்தும் பல தடவை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்களால் பாதுகாப்படும் இந்த வைத்தியசாலையில், ஆயிரம் நோயாளிகளுக்கான கட்டில்கள்கூட இல்லை. அநேகமான நோயாளிகள் நிலத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துப் பிரச்சனையால் பலர் திங்கு வரமுடியாத நிலையில் உள்ளனர்.

சாவின் ஏரி

இதே கடலேரியின் மூலமே
யாழ். குடாநாட்டில் உள்ள ஒன்
பது இலட்சம் மக்கள் வெளி

"இந்தியா ஏற்படுத்தும் குழப்பங்களைத் தடுத்து சர்வதேச மத்தியஸ்த தீர்வுக்கு உதவுங்கள்"

உலகத் தமிழர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

இலங்கைத் தீவின் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதில் சர்வவடைச மத்தியஸ்ததம் ஏற்படுவதற்கு இந்தியா ஏற்படுத்தி வரும் குழப்பங்களைத் தவிர்த்து, சர்வவடைச மத்தியஸ்ததம் த்துக்கு உதவும்படி உலகத்துமிழர்கள் அமெரிக்க ஜனாதிபதி பிள்ளைநிட்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரசிம்மராவு
அமெரிக்க ஜனாதிபதி பில்
கிளிங்டனுடன் உத்தியோகபூர்வ
பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்
டிருந்த வைகாசி 19ம் திகதி
வெள்ளைமாளிகைக்கு எதிரே
ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்கள்
இவ்வேண்டுகோளை அமெரிக்க
ஜனாதிபதியிடம் கொடுத்துள்ள
ஏர். உலகத் தமிழர் ஒருங்கிணை
ணப்புக் குழுவின் அமெரிக்கக்
கிளையும், கணடாவில் உள்ள
தமிழர் சங்கங்களின் சம்மேளை
ஞமும் கூட்டாக ஒழுங்கு செய்த
இவ் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியின்
போது, “இந்தியாவே! அமை
திக்கு பாதை விடு” என்ற
தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட
மகஜீர் பின்வருமாறு:-

தமிழ் அகதிகளை சிறீலங்களுடன் வகுக்கு பலவந்தமாக திருப்பியறுப்பு வழு என்ற கொடுமையான கோட்டபாட்டின் மூலம் இந்தியா ஜெனிவா அகதிகள் மரபு சாசனத்தை தெட்டத் தெளிவாக மீறுகிறது. அரசுக்களின் உரமைகளும் கடமைகளும் என்ற சாசனத்தை மீறக்கூடிய வகையில் இலங்கைத் தீவின் தேசிய தின முரண்பாட்டிற்கு சர்வதேக

உலகத்துடனான தொடர்பை வைத்துள்ளனர். இந்த கடலேரிப் பாதையை அரசாங்கம் 1992 இல் தடைசெய்தது. அதில் இருந்து அரசாங்கம் இந்தக் கடலேரியில் காணப்படும் எல்லாவற்றையும் புலிகள் எனக்கு நித் தாக்கி வருகின்றது. இந்தக் கடையிருந்தும் 100 இலிருந்தும் 1000 இற்கு மேற்பட்ட மக்கள் தமது சைக்கிள்கள் மற்றும் பல பொருட்களுடன் வள்ளத்துக்காக விளாவிக் கடற்கரையில் காத்து நிற்கின்றனர்.

இந்தப் பாதை பெரிதும் ஆபத்தானது. 1992 இல் இருந்து நாற்கு மேற்பட்ட மக்கள் இந்தக் கடலேரியில் அரசாங்கத்தின் ஆகாயப்பைடு மற்றும் கடற்றடையின் தாக்குதலுக்கு உள்ளாகிவிருந்துள்ளனர். இந்தக் கடலேரிப் பாதையை யுத்தமில்லாத இடமாகச் செய்வதற்காக 1993 இல் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலையம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. ஆனால் அரசாங்கம் இராணுவ அமுதத்தை தின் காரணமாக மறுத்துவிட்டது. இராணுவம் இதனைப் புலிகளும் பயன்படுத்தக்கூடும் எனக்குறியே மறுத்தனர். இந்த மறுபிள்ள காரணமாகவே புலிகள் இந்தக் கடலேரிக்குத் தெற்கே யுள்ள பூநகரித் தளத்தைத் தாக்கி இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

யுத்த முடிவுக்கான எந்த அறிகு
றிகளும் அங்கு இல்லை.
திதற்கு மாறாக ஜனாதிபதி
விஜயதூங்கா பேச்சுவார்த்தைக்கு
இடம்கொடுக்காமல் புலிகளை
முற்றாகத் தாக்கி அழிக்கப்
போவதாகக் கூறுகின்றார்.
இவரே பிரேமதாசா கொலை
செய்யப்பட்டதற்குப்பின் புலிக
ஞக்கு எதிரான யுத்தத்தை நடத்த
திவருகின்றார். மற்றும் இவர்
இலங்கையில் தீனப்பிரச்சினை
இல்லை பயங்கரவாதுப் பிரச்சி
னையே உண்டு எனக் கூறிவரு
கின்றார்.

വെൺക്കൊപ്പ് പുലിക്കം

“நாங்கள் பெரிய சிறை ஒன்றி லோயே வாழ்கின்றோம். துமிழ் இனம் அரவுவின்றித் திருக்கிக் கொல்லப்படுகின்றது என்கிறார்” அருட்திரு இமானுவேல். இவர் யாற்ப்பாணம் கத்தோலிக்க குருமத்தின் தலைமை ஆசிரியர். இவரை நான் மதகுருமார் வாழும் கட்டிடம் ஒன்றில் சந்தித்தேன். இந்தக் கட்டிடம் கூட இராணுவத்தின் குண்டுமழைக்கு உட்பட்ட எண்ணமுடியாத கட்டிடங்களில் ஒன்று.

இந்த மதகுரு, தான் போராளி களின் கெரில்லா யுத்தத்தை நாஸவீகம் ஆகரிப்பகாகக் கூறு

କୋଟର୍‌କେଣ୍ଠି 13ମ୍ ପକ୍କମ୍ . . .

கொடுமையான முறையில் பயன்படுத்திய இந்தியா, தனது பிளவுபடுத்தி வெல்லும் தந்திரத்தில் தோல்வி கண்டது. துமிழர்கள் தாயகத்தில் நிலைகொண்டிருந்த வேளையில் அமைதிகாக்கும் படையினர், அநேக யுத்தக் குற்றச்செயல்களைச் செய்தனர். முழுமையான மனவறுதி -தன்னலமற்ற தியாகங்கள் என்பவற்றின் மூலம் இந்த நிதியற்றதும் கொடுரமானதுமான சண்டையில் தமிழ் மக்கள் வெற்றி பெற்றனர். இந்தியா வரலாற்றின் படிப்பினைகளை மரக்கப் பார்க்கின் விடும் ஒரு பார்த்தல் ஆகும்.

தேசிய இன முரண்பாட்டைத்
தீர்ப்பதற்கு உள்ளேயும் சர்வதேச
ர்தியாகவும் சட்டபூர்வமான
அமைப்புக்கள் போதாமைய
னாலும், அரச யெங்கரவாதம்
திட்டமிட்ட முறையில் அதிகரித்து
தத்னாலும், தமிழர்களுடைய
சமத்துவத்துக்கான போராட்டம்
சுயநிர்ணய உரிமைக்கான ஆய
துப் போராட்டமாக சர்வதேச
சட்ட விதிகளுக்கு அமைய பற
ஞாமல் அடைந்து நிற்கின்ற.

இந்தியா தனது பிராந்திய மேலாளதிக்கத்தை பேணும் நோக்கில், சுயலாபத்துக்கான சிந்தனையுடன், தமிழர்களுடைய போராட்டங்களை அழித்தொழிபதற்கும் இந்த தேசிய இனப்பறச்சினையில் தொடர்ந்து தலையிடுவதற்கும் எடுத்துவரும் முயற்சிகள் கண்டனத்துக்கூடு உரியன். அமைதிப்படை செய்யபாடு என்ற கபடமான போவையின் கீழ் தமிழர்களுடைய அபிலாசைகளை அடக்கி ஒடுக்குவதற்கும் தனது படைபல்த்தை

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

குடாநாட்டில் மீனவர்கள் மேல் தாக்குதல்கள்

பாடம் குடாநாட்டில் வைகாசி
8ம் திகதி முதல் 11ம் திகதி
வரையிலான காலப்பகுதியில்
சிறீவங்கா விமான, கடற்படை
யினரால் தொடர்தாக்குதல்கள்
நடத்தப்பட்டதாகத் தெரியவரு
கிறது. இதனால் மெனவர்கள்
உடல், பொருட் சேதங்களுக்கு
உள்ளாகியில்லதாகத் தெரியவரு
கிறது.

காங்கேசன் துறையிலிருந்து வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு வரை கடல்வழியாக சென்றுகொண்டிருந்த சிறிலங்காவின் கடற்படைப் படகுகள் வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்குப் பகுதி மீனவர்கள் மேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதனால் மீனவர்களின் பெறும் திமிக்க கட்டுமரங்கள், வலைகள் என்பன சேதமடைந்துள்ளன.

அத்துடன் வல்வெட்டித்துறை ஆதிகோவலிலடியைச் சேர்ந்த ஆறுமுகம் தவராசா எனும் 24 வயது மீனவர் வல்வைக் கடலில் வைத்து கடுமையாகத் தாக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குடத்தனைக் கடலில் நடத்துப் பட்ட தாக்குதல் ஒன்றில் குடத் தனையைச் சேர்ந்த எஸ். கணப திப்பிள்ளை எனும் மீனவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நாகர் கோயில் கடலில் வைத்து
வைகாசி 11ம் திகதி இரு மன
வர்களை கடற்படையினர் கைது
செய்ததாகத் தெரிகிறது. நாகர்
கோயிலைச் சேர்ந்த இந்த இரு
மீனவர்களுக்கும் என்ன நடந்தது
என்பது இதுவரை தெரிய
வில்லை.

இதேதினம் பலாவி முகாமிலி

ജ്ഞാനപ്പിയ പാരാഞ്ഞമൻ... .

பட்ட தமிழர்களுக்குச் சாதகமான நிலை, ஜாஸ்கவ ரோன்ஸ்கி அறிக்கையில் இல்லை என அவதானிகள் கருதுகின்றனர். தித்திருக் காரணம் போலியான ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர்கள்’ போன்ற குழுக்கள், உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஜரோப்பியர்களுக்கும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் வழங்கி வருவதேயாகும். ஜரோப்பிய பாரானுமந்ற தீர்மான முன்னிறி விப்பில் 5வது பிரிவில் இவ்யாழ்ப்பாண பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர்கள் அமைப்புக்கும், தாராள ஜனநாயகத்திற்கான கவுன்சில் என்கிற அமைப்புக்கும் அதன் உறுப்பினர்கள் அபாயத்தில் உள்ளதால், உதவிகளை ஜரோப்பிய ஒன்றியம் செய்ய வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளது.

ஆனால் மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்று ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் இல்லை என்று யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பகிரங்கமாக தனது உத்தியோக முத்திரையுடனான உத்தியோக முகவரி பொறிக்கப்பட்ட கடிதம் மூலம் மறுப்புத் தெரிவித்திருந்தார். அத்துடன் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தனது கூட்டத்தில் தீர்மானம் ஒன்றின் மூலம் இத்தகைய ஒரு அமைப்பு இல்லை என பகிரங்கமாக அறி விக்கும் இருந்து.

உண்மை இப்படியிருக்க, இல்லாத அமைப்பின் திட்டுக் கட்டிய கதைகளை உண்மை எனக் கருதும் ஜோப்பிய பாரானுமன்றம், இவ்வாறு இயங்கும் சில சுயநலவாதிகளின் வார்த்தைகளை உண்மை என நம்பி தனது விளக்க குறிப்புறையிலும் இந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு அவர்களது துணிவெக்கு பாராட்டு தெரிவித்துதான்து. அது எவ்வளவு தூரத்திற்கு உண்மைக்கு புறம் பான தகவல்களில், ஜோப்பிய பாரானுமன்றம் முழுக்கிக் கிடக்கிறது என்பதையே எடுத்துக் காட்டியிருக்க.

அவ்வாறே இவ்வரிக்கையில்
 தாராள ஜனநாயத்திற்கான
 கவுன்சில் எல்லா பகுதியினரை
 மும் தினப்பிரச்சினை தீர்வுக்கு
 ஜனநாயக வழியில் தீர்வுகாண
 முயற்சிகளை செய்யும் அமைப்பு
 எனக் குறிக்கப்பட்டுள்ளது. உண்
 மையில் திதுவரை இலங்கைத்
 தீவில் அமைத்தியை ஏற்படுத்த
 உழைத்து, உழைக்கின்ற குழுக்
 கள் பிராமகர்களுக்கிணை இத்த

ரூந்து வலிகாமம் மேற்கு, வவி
காமம் வடக்கு நோக்கியும், மண்
டைதீவு முகாமிலிருந்து யாழ்
குருநகர் பகுதி மீதும் செல் தாக்
குதல்கள் சரமாரியாக நிகழ்த்தப்
பட்டுள்ளன.

அன்றைய தினம் அவரோ
விமானம் ஒன்று யாழ் நகரப்
பகுதி மீதும் வலிகாமம் மேற்கு,
வலிகாமம் வடக்கு, தென்மராட்
சிப் பகுதிகள் மீதும் தாழப்பறந்து
குண்டு வீசும் பாவனையில் பல
தடவைகள் வட்டமடித்ததாகவும்
இதனைத் தொடர்ந்து பாடசா
லைகள் முடப்பட்டதாகவும்,
வீதியில் நின்ற மக்கள் குண்டு
வீசுக்கலை எதிர்கொள்வதற்
கான முன்னேற்பாடுகளில் ஈடு
பட்டதாகவும் செய்திகள் தெரி
விக்கின்றன. ■

களின் அழிவுக்குக் காரணமா யிருந்தனர் என அப்பட்டமான உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்கள் குறிப்பிட முனைவது பூநகரி 'தவுளைப் பாய்ச்சல்' தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளையே என்பது சிலர் கருத்து.

உண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட தமது தாயக பூமியை மீட்பதற்கு மக்கள் நடாத்தும் போரை 'இழப்பு' எனக்கூறும் ஜரோப்பிய பாராளுமன்றம், அதற்குக் காரணமான சிறீலங்கா ஆக்கிரமிப்பாளரை எதுவித குறையும் கூற வில்லை. மாறாக ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணாளை மீட்பதற்கு மக்கள் நடாத்தும் யுத்தத்தை பயங்கரவாதத் தாக்குதல் எனவும் சுட்டிக் கொட்டுகிறது. ஆயினும் 1993 - 94 இல் வெளிவந்த பயங்கரவாதம் பற்றிய ஜரோப்பிய ஆய்வு நூல்களில், ஒன்றுக்கூட தமிழ்ம் மக்களின் தேசிய திரானுவமான தமிழ்ம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை, புத்திழீவிகள் மட்டத்தில் 'பயங்கரவாதம்' என வர்ணிக்கவில்லை என்பது இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும். எனவே ஜரோப்பிய அரசியல் வாதிகள் தமது கூயோக்குகளை நிறைவேற்றுவதற்கு இச்சொற் றொடரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே சாலாப்பொருத்தமாகும்.

சிறீலங்கா ஜனாதிபதியும் இலங்கைக்கூடத் தீவினை வர்த்தக நோக்குடன் சார்புத் தன்மைகளுக்காக பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் கடை விரித்து, காச சேர்த்து தனது யுத்த வெறியையும் பொருளாதாரத் தோல்விகளையும் சமாளித்து வருகின்றார்எனபது இன்றைய நிலைப்பாடு. இதனால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 1976 முதல் டில்லியில் இருந்தே இயங்கிவரும் ஜரோப்பிய ஆணைக்குழு அலுவலகம் இலங்கைக்கூடத் தீவில் தனது அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க முயன்றுவருகின்றது. இதற்காக ஜரோப்பிய பாராளுமன்றத்தின் வர்த்தகக் குழுவினர் சிறீலங்கா கவுக்குச் சார்பான், ஒருதலைப்பட்சமான தமிழ்க்களுடைய நியாயப்பாடுகள் எதைப்பற்றியும், அக்கறை எதையுமே வெளிப்படுத்தாத, அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர். இவர்கள் நமது சார்புத் தன்மைக்கு ஆத விவசாயம், அதாவது கடு

சுயநலன்களுக்காக விடுதலைப்
பொராட்டத்துடன் முரண்படு
கின்ற தழிப்பதர்களின் கூற்றுக்
களையும் ஆவணங்களையும்
தொகுத்து அறிக்கைகளை
வெளியிடுகின்றனர்.

இவ்வறிக்கை பக்க சார்பானது

யാമ്പ്. പല്കലൈക്കമുക വിരിവുരൈയാണരിൻ

'இந்திய சிந்தனை மரபு'

ஈடு பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முதுநிலை விரிவுவரையாளர் நா. சப்பிரமணியனும், அவரது மனைவி தீருமதி. கெளசல்யா சப்பிரமணியனும் இணைந்து எழுதிய 'இந்திய சிந்தனை மாபு' எனும் நால் வெளிப்பட்டு விழா, கண்ணாகம் இராமநாதன் கல் லூரி கலை இலக்கிய கழகத் தின் சார்பில் நடைபெற்றது.

பண்டிதர் சி. அப்புத்துரைஅவர்கள் தலைமை தாங்கிய இவ்வைபவத்தில் யாழ் பல்கலைக்கழக இந்துநார்கர்கத்துறைத் தலைவர் கலாநிதி ப. கோபால் கிருஸ்ணன் உரையாற்றுகையில், “இந்தியச் சிந்தனை மரபு என்ற இந்நால் அரியதொரு பொக்கிச் சாகும். சமய உலகில் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழித்துரை வழங்கினார். யாழ் பல்கலைக்கழக துமிழ்த் துறை விரிவுரையாளர் சிவலிங்கராஜா, சைவப்புலவர் க. செல்லத்துரை, திருமதி. கோகிளா மகேந்திரன், ஆசிரியமணி அ. - பஞ்சாட்சரம், கவிஞர் சோ. பத்மநாதன் ஆகியோர் இந்நால் பற்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்கள். ■

எனவும், வர்த்தக நலன்களை மட்டுமே மையமாகக் கொண்டு ஜோப்பிய பாரானுமன்றத்தின் வர்த்தகக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை; துண்புறும் தமிழர் பற்றி எதுவுமே பேச வில்லை என முன்னாள் ஜோப்பிய பாரானுமன்ற உறுப்பினர் 'சிறில்லினா ஒடி' கண்டனம் தெரி கொள்ளலாம். ஆகவே ஜோப்பிய பாரானுமன்ற நாடுகள் மீளவும் சிறீலங்காவுக்கு ஆயுத விற்பனைகளைத் தொடங்குவது, உலகில் தமிழின் அழிப்புக்கு ஒத்துப்போகும் சர்வதே யுத்தக் குற்றச் செயலாகவே நாளைய வரலாறு தீர்ப்பிடும்.

வித்துள்ளார். 'வெஸ்ட் மினிஸ்ரர் பாரானாமுன்ற கமிட்டி' அறையில் வைத்து இக்கண்டத்தை வெளியிட்ட கிறிஸ்றனா, யூஷம் திகதி நடைபெறவன்ன தேர்தலில் தான் போட்டியிடும் தொழிற் கட்சியினர் வெற்றிபெற்றால் இவ்வறிக்கையை மாற்றக் கூடிய வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர இருப்பதாக வும் உறுதியளித்தார்.

தமழ அகதுகனுக்குப் பிரச்சினை

ஜோராப்பம் நாடுகள் அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அதுவும் அவர்கள் வாழ்வுக்கு அச்சமுன்டு என்பது நன்கு நிறுவப்பட்டால் மட்டுமே, அரசியல் புகலிடம் வழங்கப்படல் வேண்டும் எனும் 1951 ஆம் ஆண்டின் ஜெனிவா அகதிகள் சாசன மரபையே கடைப்பிடிக் கின்றன. தற்போதைய புதிய அறிக்கை தமிழர்களைப் பயன்கரவாதிகள் எனும் தோரணையில் அமைந்துள்ளதால், தமிழ் அகதிகள் 1951 ஆம் ஆண்டின் ஜெனிவா அகதிகள் சாசனத்து நிறைய தகைமைகளுக்குக் கீழ் வரவில்லை எனக்கருதி, அவர்களை ஜோராப்பிய நாடுகள் திருப்பி அனுப்பக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளது என அகதிகள் நலன்புரி அலுவலர் கீழ்க்கண்ட விவரங்களை விட்டு வெளியேற்ற நடைமுறைப்படுத்தாது பேச்சு வார்த்தைக்கான விடுதலைப் புலிகளினது அழைப்புக்களையும் அல்லசியப்படுத்தி தொடர்ந்தும் நிலைமையை மோசமடைய வைக்கிறது. இந்நிலையில் சிரீலங்காவின் நடத்தைகளைக் கண்டிட்டு வழிப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள ஜோராப்பிய பாராளுமன்றம், அதனைப் பற்றி எதுவுமே கருத்துவெளியிடாது ஒருபக்கச் சார்பான் அறிக்கையை வெளியிட்டிருப்பது ஜோராப்பாவில், ஜோராப்பிய பாராளுமன்ற அங்கத்தவர் தெரி வில் பங்குபற்றக்கூடிய தகைமையுடன் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனோநிலையை புண்படுத்தியுள்ளது என்பது வேதனை மிகுந்த விண்ணம்

ஏரார். அவர் மேலும், "யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனிது உரிமைக்கான ஆசிரியர்கள் போன்ற போலி அமைப்புக்களின் அறிக்கைகள் தமிழர்களை, ஜூரோப்பிய நாடுகள் 'கிரிமினல் குற்றவாரிகள்' எனக் கருதக் கூடிய தழ்நிலையையும் தோற்றுவித்துள்ளன. இதனால் அகிகள் 'குற்றப்பரம்பரை' என்ற கருத்துடன் உள்ள பல இனவாத அமைப்புக்கள் தமிழரையும் நாட்டை விட்டு வெளியேற்றி நால் குற்றச்செயல்கள் குறையும் என்ற கருத்துக்களை வெளியிட வேதந்து புதிய தழ்நிலை இடவளிக்கும்" எனவும் கூறினார்.

மேலும் ஜோப்பிய பாரானுமன் மற்றும் சிறீங்காவுக்கான ஆயுத விற்பனவுகளை மீள ஆரம்பிப்பது, அவர்கள் எதிர்பார்ப்பது போல மனித உரிமைகளைப் பாடுகாப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாது, தமிழின் அழிப்புக்கே யான்படுத்தப்படும் என்பதை வரலாற்று நிகழ்வுகள் ஆராய்வதற்கு தக்கடி ஏர்த்தும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இராணுவக் கேப்ரல் ஒருவர் கொல்லப்பட்டார். புளிகள் மீது தாக்குவதாக நினைத்து இரு இராணுவக் குழுக்கள் தமக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்ட இச்சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. ■

தமிழ் வடபுலத்தில் நடைபெற்ற மாபெரும் துடுப்பாட்டப் போட்டி 1994

யாழ் மத்திய கல்லூரி - எதிர் - பரி.யோவான் கல்லூரி

கடந்த மார்ச் மாதம் 18 - 19 திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலே நடைபெற்ற இப்பெரும் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணி 7 துடுப்பாளர்களை தம் வசம் தக்கவைத்த நிலையில் வெற்றி வாகை தடியது. பலவேறு நிறங்களாலும் கருமை நிறத் தலைகளாலும் தழுப்பெற்ற மைதானத்தில் வெண்ணிய ஆடையளிந்த 11 துடுப்பாளர்கள் ஆங்காங்கே பந்தை நோக்கி வண்ணம் நிற்க திருவாளர்கள் ரவிந்திரன், முருகவேல் நடுவர்களாகக் கடமையாற்ற, துடுப்பாளர்கள் தமது இலக்குகளைக் காப்பாற்றுவது டன் ஒட்டங்களை எடுத்த விறுவிறுப்பு, துடுப்பாட்ட ரசிகர்களிடப்பட ஏற்பட்ட சுறுசுறுப்பு ஆண்டதமும் துடுப்பாட்ட விசிரி (Fan)களிடம் ஏற்பட்ட ஆவேசமும் கண்கொள்ளாக் காட்சியாகவிருந்தன. விசிரிகளால் ஆடடம் இடையிடையே தடைப்பட்டால் யாவரும் இவர்களை வெறுத்தும் மறக்க முடியாத உண்மை. (Fan) என்ற சொல் (Fanatic) என்ற சொல்லின் குறுக்கம் என்பதை நினைவு கொள்ளலாம்.

இரு அணித்தலைவர்களும் களத்தில் பூவா, தலையா போட்டுப் பார்த்ததில் பரி.யோவான் அணித்தலைவர் வெற்றி பெற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் 148 ஒட்டங்களுக்கு சகல துடுப்பாளர்களும் ஆட்டமிழுந்தனர்.


தொடர்ந்து, யாழ் மத்திய கல்லூரி அணியினர் தமது முதல் ஆட்டத்தில் 257 ஒட்டங்களை எடுத்த நிலையில் இரண்டாம் நாள் காலை 11 மணிக்கு 9 துடுப்பாளர்கள் ஆட்டமிழுந்தனர்.

கௌட்டுக்கு மேலாகப் பந்தை அடித்து ஆட்டத்தை விறுவிறுப்படையைச் செய்தார். பரி.யோவான் அணியின் ஒட்டங்களையைச் சமனாக்கு வதற்கு 80 ஒட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் தமது ஆரம்பித்த யாழ் மத்திய அணியினர் 3 துடுப்பாளர்களை இழந்து 81 ஒட்டங்களைப் பெற்று வெற்றிவாகை தடினர்.

90 வது தடவையாக ஆடப்பெற்ற இப்பெரும் போட்டியில் பின்வரும் பரிசுகள் தீர்ப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்டன. சிறந்த துடுப்பாளர் - எஸ். மணிவதனன், யாழ் மத்திய கல்லூரி சிறந்த பந்து வீச்சாளர் - எஸ். ஆகாஸ், யாழ் மத்திய கல்லூரி சிறந்த பந்து துடுப்பாளர் - எஸ். - நிமலன், யாழ் பரி.யோவான் கல்லூரி முத்துறை வல்லவர் - எஸ். ஆகாஸ், யாழ் மத்திய கல்லூரி ஆட்டத்தின் நாயகன் - கே. ச. ரேஸ், யாழ் மத்திய கல்லூரி என்பதை நினைவு கொள்ளலாம்.

1881 ஆம் ஆண்டிலே, இக்கல்லூரிகளுக்கும் துடுப்பாட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் ஏனைய கல்லூரிகளுக்கும் பரவிய இவ்விளையாட்டு யாழ் மத்திய கல்லூரி, யாழ் பரி.யோவான் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரிகளிலும், யாழ். விளையாட்டுக் கழகத்திலும் வளர்க்கிடையிட்டது.

அந்நாளில் இக்கல்லூரிகள் தம் மிடம் ஒரு தகுந்த அணியைச் சூக்கிவிட்டவுடன் ஏனைய கல்



போட்டிகளிலே விறுவிறுப்புக்குக் குறையவே தீவில்லை. ஆரம்பகாலங்களில் இரு கல்லூரிகளும் மாறிமாறி வெற்றி பெற்றன. பின்னர் 1928 முதல் 32 வரையும் மீண்டும் 1941 முதல் 47 வரையும் பரி.யோவான் அணி வெற்றி பெற்றது. 1960 ஆம் ஆண்டில் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்ததாலோ என்னவோ 1970 ஆம் ஆண்டில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்ற பின் 14 ஆண்டுகள் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றன. 1985 முதல் 1989 வரை ஆட்டம் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டில் பரி.யோவான் அணி வெற்றி பெற்றது. நாட்டு நிலைமையின் காரணத்தால் 1991 ஆம் ஆண்டில் ஆட்டம் நடைபெறவில்லை.

சென்ற வருடம் மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் பரி.யோவான் அணித்தலைவர் பி.சஞ்சீவும், ஜி. சிற்றானும் தமது அணி தோல்வியடைவதில் இருந்து காப்பாற்றியது பலருடைய பாராட்டையும் பெற்றது.

துடுப்பாட்டம் இத்தகையதொரு விளையாட்டு. The Match is not over till Last Over is over. ■

(தகவல் - 'சானரம்')



நிலையில், தமது முதல் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். இந்நோத்தில் எஸ். ஆகாஸ் ஆட்டமிழக்காமல் 64 ஒட்டங்களை எடுத்திருந்தார்.

இவ்வாட்டத்தில் அணித்தலைவர் எஸ். மதிவதனன் மூன்று தடைவகைகளும் துணைத்தலைவர் கே. ச. ரேஸ் ஒரு தடைவயும் எல்லைக் கோட்டுக்கு மேலாகப் பந்தை அடித்த ஆறு ஒட்டங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கோசப் பாராட்டுதல்களைப் பெற்றது.

பரி.யோவான் அணியினர் 109 ஒட்டங்கள் பின் தங்கிய நிலையில் தமது இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்து 189 ஒட்டங்களுக்கு கூட துடுப்பாக்கனம் ஆட்டமிழுந்தனர். இவ்வாட்டத்தில் எஸ். நிர்மலானந்தன் எல்

லூரிகளை போட்டிக்கு அழைத்தன. இந்நாளில் கயிற்றுப்பாயில் ஆடப்படும் இவ்வாட்டம் அன்நாளில் புலத்ரையில் ஆடப்

இலங்கை விவகா... .

இந்நிலையில்தான் நான்கு வருடங்களின் பின்னர் இந்தியாவிற்கு இலங்கை தொடர்பான புதிய வெளியிறுவக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. இக் கொள்கையானது இந்தியாவின் உள்நாட்டு மற்றும் பிராந்திய நிலைகளைப் பாதிக்கக் கூடியதாகவும் அமைத்தன வேண்டும் என்பதும் ஆகும்.

இந்த வகையிலேயே இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய வெளியிறுவக் கொள்கை பற்றி டிக்ஸிற் தனது ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். இதில் முக்கியமாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டியிறுப்பதாவது, விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், அதன் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் டிக்ஸிற் முன்வைத்துள்ளது. இதில் முக்கியமாக வெளியிறுவக் கொள்கையானது டி.பி.விஜேதுங்காவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கை, இந்தியைப் பாதுகாப்பதாகும் அரசியலில் இந்தியாவின் பி.டி. உறுதியாக இருக்க வேண்டும் என்பதோடு, தனிநாடு என்ற நிலைக்கு தமிழீழை விடுதலைப் போராட்டம் செல்வது தடுக்கப்பட வேண்டும் என்பதுமே டிக்ஸிற்றின் புதிய கொள்கையின் வடிவமாகும். ■

விடுதலைப் புலிகளிடம் உள்ளது என்பதாகும். ஏனைய தமிழ்க்குமக்கள் பயன்றறை என்பதை டிக்ஸிற் தனது கட்டுரையிலே வெளியிட்டுவிட்டார். இரண்டாவது, சிற்றான்கா இராணுவதால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதாகும். இதனால் இப்பிரச்சினையானது இலங்கையில் தமிழருக்கு தனி நாடு அமைப்பதற்கு வழிவகுத் துவிடும் என்பதும் ஆகும்.

இந்நிலையில் இந்தியா இவ்வரைக் கருத்திற் கொண்டு புதி தாக் ஒரு வெளியிறுவக் கொள்கையை வகுக்க வேண்டும். இக் கொள்கையானது டி.பி.விஜேதுங்காவின் கொள்கையினால் இலங்கையில் புதிய வெளியிறுவக் கொள்கை, இந்தியைப் பாதுகாப்பதாகும் சிற்றான்காவின் பி.டி. உறுதியாக இருக்க வேண்டும் என்பதோடு, தனிநாடு என்ற நிலைக்கு தமிழீழை விடுதலைப் போராட்டம் செல்வது தடுக்கப்பட வேண்டும் டிக்ஸிற்றின் புதிய கொள்கையின் வடிவமாகும். ■

அகதிகளை அப்பறப்படுத்தும் விஜேதுங்க அரசாங்கம் கொ முப்பில் அகதிகளைப் பட்டு வரும் இதியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு, இலங்கை விகாரங்கள் இந்திய அரசியலைப் பாதிக்காதவாறும் பிரதேச நலன்களைப் பாதிக்காதவாறும் அமைய வேண்டும் என்பதே டிக்ஸிற்றின் நோக்கமாகும். அதாவது டி.பி.விஜேதுங்காவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கை, இந்தியைப் பாதுகாப்பதாகும் அரசியலில் இந்தியாவின் பி.டி. உறுதியாக இருக்க வேண்டும் என்பதோடு, தனிநாடு என்ற நிலைக்கு தமிழீழை விடுதலைப் போராட்டம் செல்வது தடுக்கப்பட வேண்டும் என்பதுமே டிக்ஸிற்றின் புதிய கொள்கையின் வடிவமாகும். ■

கொ முப்பில் அகதிகளைப் பட்டு வரும் இதித்து வந்தவர்களையும் அப்பறப்படுத்தி வெளியேற்றும் பணி யில் விஜேதுங்க அரசாங்கம் இருக்கின்றன. கொழும்பு சரஸ்வதி மன்றம் அகதிகளைப் பட்டு வரும் வகுக்கு வந்த வாழைச்சேனை, வாக்கரை, ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, கனுவாஞ்சிக் குடியிருப்பு செய்துள்ளது. ■

கார்ப்பரேஷன் நாடுகள் மழுத்தமிழர் நடவடிக்கை மே தலை விடுவதற்காக



பிரான்சில்..



ஜேர்மனியில்..



சவிற்சலாந்தில்..

U.T.O
211 Katherine Road
London E6 1BU, UK
T/F 081-470 8593

L.T.E
Postbox 47, 7600 Struer
Denmark. Tel/Fax
97-841231

W.T.C.C
HOF JECKLIN, 7415 RODELS
SWITZERLAND
Tel/Fax: 081-831797

T.C.G
Post Fach - 340251
51624 Gummersbach - 34
Germany

T.C.C
Via Mariano Stabile - 34
90139 Palermo, Italy
T/F 091-6113179

T.C.C
341 Rue des Pyrenees
75020 Paris, France
Tel 435 81142 F 435 81191

T.C.C
P.O.Box 375, Preston
Victoria 3072, Australia
T: 03-470 6441 F: 560 8224

T.C.C
P.O.Box 1699 Vika
0110 Oslo - 1, Norway
Tel 022-191260 F-190114

T.C.C
Groot Hertoginnelaan 106
2517 BL Den Haag, Nederland
Tel 070-346 1963 F-384 0683

T.C.C
Glomminge Grand-29
16362 Spanga, Sweden
Tel 08-7612943